



ලංකානු වෛ ගැසට් පත්‍රය

අංක 11,002—1956 නොවැම්බර් 16 වැනි සිකුරාදා—16 11 1956

(අණවුමේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳුණු නමුත් ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දත්විම		ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරීන් විසින් ඉඩම් විකිණීම	
ප්‍රාග්ධන දත්විම	1609	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ලාව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දත්විම	1515
ලාව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දත්විම	1519
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දත්විම	—
		ඉඩම් පිළිබඳ විවිධ දත්විම	1520
		ඉඩම් හිමි ගැනීම් ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ප්‍රාග්ධන දත්විම

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දත්විම අංකය 3,134 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත නම් එය 1956 දී නොවැම්බර් 16 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන්න** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකි. ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

1956 සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී ය.

ජේ බබ්ලිම් ආර් කදිරාමන්,
නිරවුල් කිරීමේ සහකාර නිර්ධාරීන්ගැන

** "නිරවුල් කිරීමේ දත්විම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දත්විම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස දැන පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටළු හැරවුනු ලැබේ.

(ඇ) මෙම දත්විම යටතේ පළමුවන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් ජපාන දත්විම මායිම්වලට මැදි වූ නමුත් ඒ පිළිබඳව යොමාගත දත්විම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොතාන කෝරළේ බඹරහෙල යන ගමේ පිහිටා තිබෙන ගමේ පහත සඳහන මායිම්වලට මැදි වූ පහත දත්විම සියලුම බිම්කට්ටි එනම් —

- උතුරු කල්පේ කෝරළේ මායිම,
- නැගෙනහිරට දිවුල් වැව ගමේ ගම් මායිම,
- දකුණට දිවුල් වැව දැන කුඹුක් වැව යන ගම්වල ගම් මායිම්,
- බස්නාහිරට ලිඛිසන් කුලම කෝරළේ මායිම.

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,435

බිම්කරවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	මොරගොඩමුකලාන	309 1 24
2	මොරගොඩගේන	9 3 2
3	හීන්ගේ ඇල (දියපාර)	0 1 39
4	—දියපාර	0 2 16
5	—දියපාර	0 2 1
6	—දියපාර	0 0 31
7	—දියපාර	0 3 32
8	අන්දරහේන	3 0 14
9	—දියපාර	1 1 29
10	මොරගොඩමුකලාන	7 1 4
11	අන්දරහේන	55 2 20
12	—ගල	0 3 35
13	මොරගොඩමුකලාන	2 1 27
15	බබරහෙල (ගල, කොඹිකනුව සහිත)	23 3 5
17	පන්සල ඉඩම	0 1 15
18	පන්සල ඉඩම	5 2 39
19	—කරන්තපාර	2 2 3
20	මුලුගහලන්ද	52 1 36
21	—අඹිපාර	0 0 10
22	මුලුගහලන්ද	2 3 21
23	දිවුල්ගහඉඩම	2 0 11
24	දිවුල්ගහඉඩම	2 0 11
25	දිවුල්ගහඉඩම	2 0 8
26	දිවුල්ගහඉඩම	2 0 11
27	මයිලගහඉඩම	2 0 28
28	—ඇල	0 0 29
29	මයිලගහඉඩම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
31	—ඇල	0 0 26
32	දඹලගහඉඩම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
33	දඹලගහඉඩම	2 0 4
34	දඹලගහඉඩම	0 0 8
36	—ඇල	0 0 3
39	විහාරහේන	5 1 33
40	—කරන්තපාර	0 3 36
41	අන්දරහේන (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 30
42	බබරහෙල (වැව සහ කණ්ඩිය)	35 3 36
44	ගොරොවිඇල (ඇල)	0 0 3
45	දඹලගහහේන (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 19
46	—ගල	0 0 25
47	වෘන් ඇල (දියපාර)	0 0 13
53	—ඇල	0 0 7
54	—ඇල	0 0 3
57	—ඇල	0 0 22
60	—අඹිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 18
61	—අඹිපාර	0 0 1
64	—අඹිපාර	0 0 2
65	—ගල	1 0 26
66	මයිලගහයායෙහේන	6 2 17
67	උස්ගල්මුකලාන	6 1 0 4
68	අන්දරහේන	19 1 10
69	—දියපාර	0 2 5
70	—දියපාර	1 0 31
71	—දියපාර	1 1 8
72	—දියපාර	0 2 4
73	මිරුප්පෙඇල (දියපාර)	0 1 21
74	මොරගොඩමුකලාන	5 3 34
මුළු ගණන		637 1 36

(අනුරාධපුර නි. නි. 11—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,135 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලේඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත්, ප්‍රයෝජන යක් ශුන්‍ය යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 නොවැම්බර් 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1956 දී ඔප්පු වූ මස 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදී

ජේ බබ්ලි ආර් කදිරාමන්,

නිරවුල්කිරීමේ සහකාර නිර්වහකරු.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි

ඇතුළත් ලියුම් කවර්වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්වහකරුගෙන්ද, ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වල නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කරවර අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවරයෙක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ක දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවරයෙකුට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ අනුරාධපුර, දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ මහලොහන කෝරළේ කවුච්චුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කරවර, එනම් —

උතුරු කුඹුක්වැව ගමේ ගම්මායිම, දියපාර, නැගෙනහිරට මුකිරියාව ගමේ ගම් මායිම (හිඳුනු), දියපාරේ කොටසක් (මුකිරියාව සහ වෙස්සියද්දුව යන ගම්වල ගම්මායිම), වෙස්සියද්දුව ගමේ ගම්මායිම, දකුණට උඩ්ඹියන්කුලම කෝරළේ මායිම, බස්නාහිරට උඩ්ඹියන්කුලම කෝරළේ මායිම.

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,447

බිම් කරවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කරුවලගස්කැලේ, පලුගහකැලේ	30 3 31
2	—ගල	0 3 25
3	කරුවලගස්හේන	20 0 16
4	—වැව සහ කන්ඩිය (අනහැරපු)	7 1 21
5	—වැව සහ කන්ඩිය (අනහැරපු)	5 1 8
6	—දියපාර (හිඳුනු)	2 3 14
7	කරුවලගස්කැලේ	83 3 24
8	කරුවලගස්හේන	14 0 29
9	කරුවලගස්කැලේ	2 2 28
10	—දියපාර (හිඳුනු)	0 1 10
11	තම්මන්තකැලේ, වීරගහකැලේ, කරුවලගස් කැලේ	31 2 9
12	—ගල	1 3 12
13	—දියපාර (හිඳුනු)	1 3 37
14	වීරගහකැලේ, තම්මන්තකැලේ	2 2 31
15	—දියපාර (හිඳුනු)—(හරිකොටසක්)	0 2 10
16	දික්වැවෙහේන	4 0 13
17	දික්වැවෙහේන	0 0 34
19	දික්වැවෙහේන	15 1 34
20	—කන්ඩිය (අනහැරපු)	2 2 8
21	—ගල	14 0 11
22	දික්වැවෙහේන, කරුවලගස්කැලේ, පලුගහකැලේ	74 3 29
23	—දියපාර (හිඳුනු)	0 1 34
24	—අඹිපාර	0 1 8
25	—ගල	0 2 17
26	—දියපාර (හිඳුනු)	0 3 18
27	—ගල	0 1 22
28	කරුවලගස්කැලේ, දික්වැවෙහේන, කවුච්චුවෙහේන, පලුගහකැලේ	154 2 5
29	කවුච්චුව (වැව සහ කණ්ඩිය)	24 3 29
30	පලුගහකැලේ	1 3 1
31	කවුච්චුවෙහේන, පලුගහකැලේ, දික්වැවෙහේන	84 0 34
33	ගොරොවිඇල	0 0 6
34	පලුගහහේන	0 1 4
35	—අඹිපාර	0 0 11
36	—අඹිපාර	0 0 8
37	—කරන්තපාර	1 1 15
38	කේන්ගහයාය	22 0 10
39	—ගල	3 0 35
40	—ගල	0 0 34
41	පලුගහගොඩ	37 0 8
42	—දියපාර (හිඳුනු)	0 0 3
43	—ගල	1 0 15
44	—අඹිපාර	0 0 32
45	—දියපාර (හිඳුනු)	0 1 27
46	පලුගහගොඩ	3 3 12
47	—දියපාර (හිඳුනු)	0 1 29
48	—කරන්තපාර	1 0 32
49	කරුවලගස්කැලේ, පලුගහගොඩ, පලුගහකැලේ	41 0 21

මුළු ගණන 699 0 24

(අනුරාධපුර නි. නි. 12—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,136 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 නොවැම්බර් 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956 සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිම් ආර් කදිරුමත්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්හැන

**“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් හැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උපලෙඛනයට ඇතුළත නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථාතර්ක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩබියන්කුලම කෝරළේ ඇතැම් දවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

- උතුරට ඇත් දන් බැන් දව ගමේ මායිම,
- නැගෙනහිරට වෙලෙනෙවැව සහ උල් පත් ගම යන ගම්වල ගම් මායිම්,
- දකුණට සිප්පුකුලමේ සිට ගලන් බිඳුනුවැවට යන පාර (ඉහළ කිසිතත්තම ගමේ ගම් මායිම,
- බස් නාහිරට ඉහළ කිසිතත්තම ගමේ ගම් මායිම

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,458

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	ඇතැම් දවැවේකුලේ	14 2 5
2	—දියපාර	0 1 31
3	—අඹිපාර	0 0 27
4	ඇතැම් දවැවේකුලේ	12 1 17
5	—දියපාර	0 2 16
6	—දියපාර	0 0 8
7	ඇතැම් දවැවේකුලේ	0 2 36
9	—දියපාර	0 1 28
10	ඇතැම් දවැවේකුලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
11	එම (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 13
12	ඇතැම් දවැව (වැව සහ කණ්ණිය)	17 0 9
13	ඇතැම් දවැවේ කුලේ	13 1 29
14	—දියපාර	0 0 37
15	ඇතැම් දවැවේකුලේ	13 2 20
16	—දියපාර	0 0 31
17	—දියපාර	0 0 29
18	ඇතැම් දවැවේකුලේ	6 0 26
19	එම	17 1 36
20	—දියපාර	0 0 12
22	ඇතැම් දවැවේකුලේ	19 1 31
23	—අඹිපාර	0 0 38
24	ඇතැම් දවැවේකුලේ	46 3 5
25	—දියපාර	1 1 33
26	ඇතැම් දවැවේ මුකුලන්	4 1 26
27	—දියපාර	0 0 18
28	ඇතැම් දවැවේ මුකුලන්	4 2 11
මුළු ගණන		175 2 14

(අනුරාධපුර නි කී 13—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,137 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 නොවැම්බර් 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956 සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිම් ආර් කදිරුමත්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්හැන

**“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් හැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථාතර්ක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩබියන්කුලම කෝරළේ කරකොලවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

- උතුරට කනදර කෝරළේ අවසාන ගම්සිතියමේ අංක 797ට අයත් ගලන් බිඳුනුවැව නමැති ගමේ ගම් මායිම සහ ඉහළකිසිතත්තම, නැගෙනහිරට පහළකිසිතත්තම ගමේ ගම් මායිම,
- දකුණට පහළ කිසිතත්තම සහ ඉඩවන්කුලම යන ගම්වල ගම් මායිම්,
- බස් නාහිරට කනදර කෝරළේ ඉඩවන්කුලම සහ අංක 798 අවසාන ගම් සිතියමට අයත් කයිපිටියාව නමැති ගම්වල ගම් මායිම් සහ කනදර කෝරළේ පිහිටි අංක 797 අවසාන ගම් සිතියමට අයත් ගලන් බිඳුනුවැව නමැති ගමේ ගම්මායිම

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,464

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	—දියපාර	0 0 14
2	කරකොලවැවකුලේ	3 1 32
3	—අඹිපාර	0 0 6
4	කරකොලවැවකුලේ	4 3 4
5	එම	0 3 33
6	—දියපාර	0 1 0
7	—දියපාර	0 1 9
8	කරකොලවැව (වැව සහ කන්ඩිය)	37 0 10
9	කරකොලවැවකුලේ	24 3 1
10	—දියපාර	0 2 14
11	කරකොලවැවගේ න	12 3 15
12	කරකොලවැවකුලේ	46 1 7
13	එම	6 3 20
14	—අඹිපාර	0 0 14
15	—දියපාර (හිදිවිව)	0 0 30
16	කරකොලවැවකුලේ	1 1 23
17	—දියපාර	0 0 19
18	කරකොලවැවකුලේ	3 0 10
19	එම	27 3 26
20	—දියපාර	0 3 13
21	කරකොලවැවකුලේ	34 3 27
22	කරකොලවැවගේ න	32 0 14
23	—අඹිපාර	0 1 33
24	පලුගහවත්ත	0 3 38
25	කරකොලවැවගේ න	0 1 11
26	රජයේ හේ න (ගැම ඒමට ඉතුරු කරපු බිම)	0 2 9
27	පලුගහවත්ත	1 0 24
29	රජයේ හේ න (ගැම ඒමට ඉතුරු කරපු බිම)	0 0 15

බිම්බවලින් අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
30	ඇඟවුගහකුඹුර	1 1 26
31	එම (හොරොම්ඇලට ඉතුරු කරපු බිම)	0 0 16
33	රජයේගේන (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 2
34	—ඇල	0 0 12
35	රජයේගේන (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 36
36	ඇඟවුගහකුඹුර (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 14
38	එම	0 2 28
41	හොරොම් ඇල	0 0 31
42	කරකොල වැව කැලේ (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 35
43	ඇඟවුගහ ඉඩම	3 1 2
44	පලුගස් ඉඩම	2 1 3
45	ඇඟවුගහගේන	2 0 35
46	දඹගහ අක්කරේ	2 3 1
47	කරකොලවැවකැලේ	1 2 27
48	එම (හොරොත් බිම)	0 3 36
49	එම (යාම එමට ඉතුරු කරපු බිම)	0 0 16
50	දඹගහඅක්කරේ	2 0 0
51	එම	2 0 0
52	එම	0 0 17
53	ඇඟවුගහඉඩම	1 0 18
54	එම	0 3 35
55	පලුගහවත්ත	0 3 29
56	කොහොඹගහවත්ත	0 1 1
57	එම	0 1 4
58	ඇඟවුගහවත්ත	1 0 0
59	—අඹපාර	0 0 22
60	මෙම්බුකඩුව	0 3 39
61	කරකොලවැවකැලේ	1 3 30
62	ඇඟවුගහගේන	16 2 31
63	කරකොලවැවකැලේ	61 3 23
64	කරකොලවැවකැලේ	21 1 26
65	කරකොලවැවගේන	10 2 30
මුළු ගණන		383 3 16

(අනුරාධපුර නි නි 14—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,138 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956වේ නොවැම්බර් මස 16 වැනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි උභය අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956වේ ජූලි 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කොමිෂන්වරයාගේ දීම

ජේ බබලිච් ආර් කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිඳුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණයෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කිසි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කිසියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කිසියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඑ පළාතේ උඩසියන්කුලම කෝරළේ ඉච්චන්කුලම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට අවසාන ගම් සිතියමේ අංක 798 කසිපිටියාව යන ගමේ ගම්මායිම (කනදර කෝරළේ) සහ කරකොලවැව,

තැනෙනහිරට පහලකසිනත්තම යන ගමේ ගම් මායිම,
දකුණට අඹගහවැව ගමේ ගම්මායිම, ඉච්චන්කුලම ඇලේ කොටසක් (අඹගහවැව ගමේ ගම් මායිම), අඹගහවැවකයේ කොටසක් (පෙරියකුලම ගමේ ගම් මායිම), උලුගල්ල කෝරළේ අංක 1,249 අවසාන ගම් සිතියම (අංක 1,249 පෙරියකුලම ගමේ ගම් මායිම (උලුගල්ල කෝරළේ),

බස්නාහිරට අවසාන ගම් සිතියමේ අංක 799 දරණ කඩුකැලියාව ගමේ ගම් මායිම (කනදර කෝරළේ)

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,465

බිම්බවලින් අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	ඉච්චන්කුලමකැලේ	10 2 13
2	—අඹපාර	0 0 7
3	ඉච්චන්කුලමකැලේ	91 2 15
4	කෝරළුඇල (දියපාර)	2 0 36
5	—කරත්ත පාර	0 1 11
6	ඉච්චන්කුලමකැලේ	6 2 5
7	හැලඹගහඉඩමවෙල	2 0 37
8	ඉච්චන්කුලමකැලේ	1 2 38
9	කුඹුක්ගහවෙල	0 3 39
10	මයිලගහවෙල	0 3 15
11	දඹගහවෙල	1 2 26
12	එම	2 1 2
13	එම	2 0 27
14	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 24
15	—ඇල	0 2 9
16	මයිලගහවෙල (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 32
17	දඹගහවෙල	0 1 30
18	මයිලගහවෙල	1 2 23
19	එම	2 3 32
20	එම (ඉච්චන්කුලම ඇල දිගේ සහ අඹගහවැව මය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 8
21	අඹගහවැවමය (දියපාර) (හපිකොටසක්)	0 1 2
22	ඉච්චන්කුලම ඇල (දියපාර) (හපිකොටසක්)	0 2 8
23	හොරොම්ඇල (දියපාර)	0 2 17
24	—ඇල	0 1 12
25	පුරානවෙල	35 2 12
26	ඉච්චන්කුලමකැලේ	21 0 4
27	කෝන්ගහවෙල	1 1 34
28	මයිලගහකුඹුර	1 1 29
29	කුඹුක්ගහවෙල	0 2 11
30	කුඹුක්ගහවෙල	1 0 0
31	මීගහවෙල (හොරොම් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28
32	එම	2 1 36
33	පලුගහඉඩම (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 14
34	හැලඹගහඉඩම	0 1 30
35	පලුගහවෙල	2 2 21
36	කදුරුගහඉඩම	1 0 7
37	හැලඹගහවෙල	2 1 16
38	ඉච්චන්කුලමගේන (සෝද ඇල කන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 23
38½	හොරොම් ඇල (දියපාර)	0 0 10
40	කෝන්ගහකැලේ	0 1 18
43	හොරොම්ඇල (දියපාර)	0 0 14
44	ඉච්චන්කුලමකැලේ	0 2 26
45	පල්ලියඉඩම (පල්ලියට ඉතුරු කරපු බිම)	0 1 39
46	ඉච්චන්කුලමකැලේ	4 3 33
47	මාන්ඇල (දියපාර)	0 0 23
48	ඉච්චන්කුලමකැලේ	2 3 32
49	ඉච්චන්කුලමවැව (වැව සහ කන්ඩිය)	94 3 23
මුළු ගණන		312 0 31

(අනුරාධපුර නි නි 15—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,139 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත නම් එය 1956 සේ නොවැම්බර් මස 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නාක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නාක ඉඩමක වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956 සේ සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිම් ආර් කදිරුමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

* * * නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉගැන්වීම කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවචි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවචියක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථාතර්ක දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවචියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩ්භියන්කුලම කෝරළේ අඹගහවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට ඉච්චන්කුල ඇලේ කොටසක (ඉච්චන්කුලම ගමේ ගම් මායිම), ඉච්චන්කුලම සහ පහළ කඩනන්තම යන ගම්වල ගම් මායිම, කහටගස්දිගිලියට යන අඩිපාර (පහළ කඩනන්තම ගමේ ගම් මායිම),

නැගෙනහිරට තිරිප්පනේ සිට කහටගස්දිගිලියට යන ගම්කොය්ඪි සහ කරන්ත පාරේ කොටසක් (කුඩාහිඹුටුගොල්ලාව සහ මහ හිඹුටුගොල්ලාව යන ගම්වල ගම් මායිම),

දකුණට තිරිප්පනේ සිට කහටගස්දිගිලියට යන ගම්කොය්ඪි සහ අඩිපාරේ කොටසක් (මහ හිඹුටුගොල්ලාව යන ගමේ ගම් මායිම) උලගල්ල කෝරළේ අංක 1,249 අවසාන ගම් සිතියමට අයත් පෙරියකුලම ගමේ ගම් මායිම,

බස්නාහිරට උලගල්ල කෝරළේ අංක 1,249 අවසාන ගම්සිතියමට අයත් පෙරියකුලම ගමේ ගම් මායිම, අඹගහවැව බගේ කොටසක, (අංක 1,249 අවසාන ගම් සිතියමට අයත් පෙරියකුලම ගමේ ගම් මායිම (උලගල්ල කෝරළේ)

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1 466

බිම්කවචියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
3	අඹගහවැවේකැලේ	10 3 34
4	පාලුබිම (අඩිපාර)	0 0 12
5	එම	0 3 31
6	අඹගහවැවේකැලේ	0 0 28
7	හොරොවිආල (දියපාර)	0 0 11
9	වාන්ආල (එම)	0 1 26
10	—අඩිපාර	0 0 1
11	අඹගහවැවේකැලේ	5 3 18
12	—අඩිපාර	0 1 23
13	අඹගහවැවේකැලේ	2 4 29
14	—ගම්කොය්ඪි සහ කරන්ත පාර (හරිකොටසක්)	0 2 9
15	එම (එම)	0 0 37
16	අඹගහවැව (වැව සහ කන්තිය)	102 0 9
17	අඹගහවැවේකැලේ (කන්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 2
19	එම	1 2 1
22	ඉච්චන්කුලමආල (දියපාර)	0 2 5
23	එම (එම) (හරිකොටසක්)	0 2 3
25	අඹගහවැව බග (එම) (එම)	0 3 4
26	එම (එම)	2 2 15
29	මිගහණේන	0 0 32

බිම්කවචියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
30	මිගහණේන	19 1 7
31	හොරොවිආල (දියපාර)	0 0 20
32	අඹගහවැවේකැලේ (හොරොවිආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 18
33	එම (එම)	0 1 19
35	වාන්ආල (දියපාර)	0 0 10
37	අඹගහවැවේකැලේ (කන්තිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 5
38	වාන්ආල (දියපාර)	0 2 21
39	මිගහණේන	1 0 0
40	—කන්තිය	0 1 10
41	අඹගහවැවේකැලේ (අත්තැරපු වැව)	0 2 24
42	—අඩිපාර	0 0 8
43	අඹගහවැවේකැලේ	28 3 19
44	—ගම්කොය්ඪි සහ කරන්ත පාර (හරිකොටසක්)	0 3 19
45	—අඩිපාර	0 0 5
46	මහවැවේකැලේ	4 0 36
47	—දියපාර (හිඳුනු)	0 2 1
48	මහවැවේකැලේ	16 2 8
49	—ගම්කොය්ඪි සහ කරන්ත පාර (හරිකොටසක්)	0 1 25
මුළු ගණන		228 3 25

(අනුරාධපුර නි නි 16—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,140 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත නම් එය 1956 සේ නොවැම්බර් මස 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නාක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නාක ඉඩමක වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956 සේ සැප්තැම්බර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිම් ආර් කදිරුමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

* * * නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉගැන්වීම කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවචි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවචියක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථාතර්ක දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවචියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩ්භියන්කුලම කෝරළේ මහකැලැගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට කුඹුක්වැව සිට ගලෙන් බිඳුනු වැවට යන ගම්කොය්ඪි සහ පාරේ කොටසක (තරනගොල්ලාව ගමේ ගම් මායිම), තරන ගෙල්ලාව ගමේ ගම් මායිම, කුඹුක්වැව සිට ගලෙන් බිඳුනු වැවට යන ගම්කොය්ඪි සහ පාරේ කොටසක් (තරනගොල්ලාව ගමේ ගම් මායිම),

නැගෙනහිරට තරනගොල්ලාව ගමේ ගම් මායිම,

දකුණට ඉහළගම ගමේ ගම්මායිම,

බස්නාහිරට දෙමටවැව ගමේ ගම්මායිම.

ලංකා මැතිමේ ගම්සිතියමේ අංකය 1,473

බිම්කව්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	—ගම්කාය්‍යී සභාපාර (හරිකොටසක්)	0 0 21
2	බුරුතගහහේන මහකැලේහේන දෙමටවැවකැලේ, තරනගොල්ලැවකැලේ	8 0 26
3	වෘන් ඇල (ඇල)	0 0 29
4	තරනගොල්ලැවකැලේ (සොහොන් බිම)	1 1 3
5	මුත්ලන්දෙහේන, කවුලන්ද ද දඹගහහේන, මිල්ල ගහහේන, මහකැලේහේන රජයේකැලේ, දෙමට වැවකැලේ, කුඩුමිටියලන්ද	130 0 24
6	—ගම්කාය්‍යී සභාපාර (හරිකොටසක්)	0 1 22
7	මුත්ලන්දෙහේන (ගල)	1 0 5
8	—දියපාර	0 2 13
9	—දියපාර	0 0 2
10	—දියපාර	0 0 30
මුළු ගණන		142 0 15

(අනුරාධපුර නි නි 17—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,141 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් වැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ නොවැම්බර් මස 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956යේ ඔක්තෝබර් 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී

ජේ බබ්ලිම් ආර් කදිරුමත්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කව්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත් දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ උඩබිහන්කුලම කෝරළේ මැතිවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවර, එනම් —

- උතුරට කුඩා හිඹුටුගොලලැව ගමේ ගම්මායිම, වෘන් ඇල (කුඩා කැලැගමේ ගම්මායිම), කුඩා කැලැගම ගමේ ගම්මායිම,
- නැගෙනහිරට කුඩුක්වැව ගමේ ගම්මායිම, මධිරගස් වැවේ සිට ඉහළ කඩිනන්තමට යන ගම්කාය්‍යී සභා පාරේ කොටසක් (කුඩුක්වැව සහ දෙමටවැව යන ගම්වල ගම් මායිම),
- දකුණට මධිරගස්වැවේ සිට ඉහළ කඩිනන්තමට යන ගම්කාය්‍යී සභා පාරෙන් කොටසක්, (මධිරගස් වැව ගමේ ගම්මායිම), මධිරගස් වැව ගමේ ගම්මායිම,
- බස්නාහිරට මධිරගස්වැව සහ කුඩා හිඹුටුගොල්ලැව යන ගම්වල ගම්මායිම

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 1,475

බිම් කව්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	දඹගහහේන	0 1 36
3	කුඩුක්වැවකුඩුර කුඩුක්වැවඉඩම	2 0 0
4	දඹගහහේන	1 3 21
5	වෘන් ඇල (ඇල)	0 1 3
6	දඹගහහේන ගොඩවෙරළපිටිය	4 3 14
7	නෙලුන්දෙහේන නෙලුන් පිටිය (වැවට සහ කන්තියට ඉතුරු කරපු බිම)	0 2 38
10	දඹගහපිටිය	1 3 7
12	සොරොම් ඇල (ඇල) (වැවට සහ කන්තියට ඉතුරු කරපු බිම)	0 0 7
13	සොරොම් ඇල (ඇල)	0 0 6
14	නෙලුන් පිටිය (කන්තියට ඉතුරුකරපු බිම)	0 2 10
15	එම (එම)	0 0 13
16	සොරොම් ඇල (ඇල)	0 0 17
17	නෙලුන් පිටිය (කන්තියට ඉතුරුකරපු බිම)	0 0 6
18	—අභිපාර	0 0 32
19	මැතිවැවවැව (වැව සහ කන්තිය)	86 3 29
20	—ගම්කාය්‍යී සභා පාර (හරිකොටසක්)	0 1 19
21	එම (එම)	0 0 30
මුළු ගණන		100 2 8

(අනුරාධපුර නි නි 18—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,142 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් වැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956යේ නොවැම්බර් මස 16 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ

1956යේ ඔක්තෝබර් මස 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී

ජේ බබ්ලිම් ආර් කදිරුමත්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කව්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත් දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ උඩබිහන්කුලම කෝරළේ දෙමටවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවර, එනම් —

- උතුරට කුඩුක්වැව ගමේ ගම්මායිම, සොරොම් ඇල (කුඩුක්වැව ගමේ ගම්මායිම), කුඩුක්වැව ගමේ ගම්මායිම, කන්තිය (කුඩුක්වැව ගමේ ගම්මායිම), කුඩුක්වැව ගමේ ගම්මායිම, තරනගොල්ලැවට යන ගම්කාය්‍යී සභා පාරේ කොටසක් (කුඩුක්වැව ගමේ ගම්මායිම),
- නැගෙනහිරට මහකැලැගම සහ ඉහලගම යන ගම්වල ගම්මායිම, දකුණට දඹකන්ද වැව ගමේ ගම්මායිම, මධිරගස් වැවේ සිට කඩා ගලෙන් බිඳුනු වැවට යන ගම්කාය්‍යී සභා පාරේ කොටසක් (සියබලවැව හෝ මහසිඹලවැව ගමේ ගම්මායිම), බොරවැව ගම් මායිම,
- බස්නාහිරට කුඩුක්වැවේ සිට බොරවැවට යන ගම්කාය්‍යී සභා පාරේ කොටසක් (මධිරගස් වැව සහ මැතිවැව යන ගම්වල ගම් මායිම)

ලංකා මැනීමේ ගම් සිතියමේ අංකය 1,478

බිම් කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	—ගම්කායාසී සහා පාර (හරිකොටසක්)	0 2 17
2	කදුරුගහගේන රනවරාගහ ඉඩම (පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 3 8
3	මීගහකුඹුර	2 2 28
4	බෝගහකුඹුර	5 2 7
6	ගොරොච්චි ඇල (ඇල)	0 0 18
7	දඹගහ ඉඩම, බුරුතගහ හේන, පලුගහගේන	2 0 8
8	—ගම්කායාසීසහා පාර (හරිකොටසක්)	0 0 6
9	දඹගහඉඩම (වැවකණ්ඩියට ඉතුරුකරපු බිම)	1 2 13
10	දෙමටවැව (වැව සහ කන්ඩිය)	64 2 33
13	—දියපාර	0 0 23
14	මීගහවතුන	0 0 33
15	පලුගහඉඩම	3 1 19
16	—කරත්ත පාර	0 0 22
17	කදුරුගහගේන, සියඹලගහගේන	19 2 23
18	—ගම්කායාසී සහාපාර	0 2 5
19	කදුරුගහගේන ගොඩකිරිලගහගේන	1 1 36
21	ඇඟවුගහ ඉඩම	1 3 39
22	වත්ඇල (ඇල)	0 0 7
23	දඹගහඉඩම, කුගහගහගේන	0 3 5
24	—ගම්කායාසීසහා පාර (හරිකොටසක්)	0 0 19
මුළු ගණන		106 2 9

(අනුරාධපුර නි නි 19—1956)

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උපලෙඛනයද ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිහිල් නමුදු ඒ සිලිබඳව යටපත්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවරියකට අයිතියක් කිසි සිටිම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ උඹ්බියන්කුලම කෝරළේ පහළ තම්මන්තගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිහිල් පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට පුලියන්කුලම ගමේ ගම්මායිම,
නැගෙනහිරට උඹ්බියන කුලම සහ තම්මන්තගම යන ගම්මට මායිම, කන්ඩිය (තම්මන්ත ගමේ ගම්මායිම) තම්මන්ත ගමේ ගම්මායිම,

දකුණට උලගල්ල කෝරළේ අංක 1,240 අවසාන ගම් සිතියමට අයත් කවුපුලියන්කුලම (කොටසක්), උලගල්ල කෝරළේ අංක 1,239 අවසාන ගම් සිතියමට අයත් ඉහළ සන්දනන්කුලම යන ගම්වල ගම් මායිම, පුහුල්ලයේ පිටංගනි ඇල (උලගල්ල කෝරළේ අංක 1,239 අවසාන ගම් සිතියමට අයත් සන්දනන්කුලම යන ගමේ ගම් මායිම), උලගල්ල කෝරළේ අංක 1,239 අවසාන ගම් සිතියමට අයත් ඉහළ සන්දනන්කුලම සහ උලගල්ල කෝරළේ අංක 1,238 අවසාන ගම් සිතියමට අයත් ඉට්ටිකවරිය යන ගම්වල ගම් මායිම,

බස්නාහිරට උලගල්ල කෝරළේ අංක 1,238 අවසාන ගම් සිතියමට අයත් ඉට්ටිකවරිය සහ අංක 1,241 අවසාන ගම් සිතියමට අයත් නිනිපිරිගම යන ගම්වල ගම් මායිම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,143 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ලෙස යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 දී නොවැම්බර් මස 16 වැනි දින පවත් කුන්මාසයක ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1956 දී ඔක්තෝබර් මස 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායාසීගේ දිය

ජේ බබ්ලිම් ආර් කදුරුමත්,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්වැරියලා

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිලිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(අ) මෙම ඉඩම් ලැබ වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්වැරියලාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන ගම පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම ඇවියට හැරගනු ලැබේ

ලංකා මැනීමේ ගම් සිතියමේ අංකය 1,503

බිම් කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කෝමාරිකගල්ලයාය, තෝනිගල්ල මුකලාන	21 1 27
2	කරදිග්ගල (ගල)	1 1 0
3	වත්ඇල (දියපාර)	0 3 27
4	මීගහයාය	14 1 38
5	කරදිග ගල්ලයාය, දඹගහඉඩම	2 0 14
8	මීගහයාය, පහළ කවුපොතකැල්	14 2 27
9	ගොරොච්චි ඇල (දියපාර)	0 0 24
10	පහළතම්මන්තවැව (වැව සහ කන්ඩිය)	28 3 6
11	මීගහයාය	2 2 6
12	මීගහයාය, කරදිග්ගල්ලයාය, මොරයාය, පුහුල්ලයායෙ මුකලාන	203 3 7
13	මොරයාය, වෙහිතිබුගල්ල මුකලාන, කෝමාරිකගල්ලයාය	88 1 5
14	—දියපාර	0 1 15
15	පුහුල්ලයායෙ පිටංගනි ඇල (දියපාර)	0 0 27
16	එම (දියපාර) (හරිකොටසක්)	0 0 14
17	පුහුල්ලයායෙ පිටංගනි ඇල (දියපාර)	0 2 2
18	—දියපාර	0 0 24
19	—දියපාර	0 2 0
20	—ඇල	0 3 8
21	—දියපාර	0 0 20
22	මොරයාය	3 0 30
මුළු ගණන		384 0 37

(අනුරාධපුර නි නි 20—1956)

ඉඩම් රජයට ගැනීම පිලිබඳ දැන්වීම

අංකය ඇමප්/ඒසී 390/55

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මහජන කටයුත්තකට උවමනා වී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම් 1950 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වන කොටසේ (1) වන උප කොටස යටතේ 1950 දී අංක 9 සංශෝධන පණන අනුව ලබාගත් නා බව ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති තැන්පත් වාල්ස් පරිසිවල් ද සිල්වා යන මා විසින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ල වන කොට්ඨාශයේ 55 වැනි පවුමග තක්සේරු අංක 5 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු 0 ප 153 පමණ කොටස, ඊට මායිම —

උතුරට 55 වැනි පවුමග වැල්ලවත්ත, නැගෙනහිරට 29 වැනි කවරිය පී පී ඒ 3897, දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස, බස්නාහිරට අංක 7 55 වෙති පවුමග වැල්ලවත්ත

පී පී ද සිල්වා,
ඉඩම් සා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමති
පේ 56 ඇමප් 161
1956 ඔක්තෝබර් 8 වැනි දින
කොළඹ,

අංකය ඇම්/එම්/1808/56

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මහජන කටයුත්තකට උවමනා වී තිබෙන පහත විස්තර සඳහා ඉඩම 1950 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වන කොටසේ 1 වන උප කොටස යටතේ 1950 හේ අංක 9 දරණ සංශෝධන පනත අනුව ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තැන්පත් වූ පරිදි පරිශීලිත ද සිල්වා යන මා විසින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ මාදම්පිටිය කොට්ඨාශයේ පිහිටි මහවත්ත පාරේ තැන්පේරු අංක 147 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 3 19 පමණ කොටස, ඊට මායිම් -

උතුරට සහ නැගෙනහිරට මහවත්ත පාර, දකුණට අංක 145 සහ 149 මහවත්ත පාර, බස්නාහිරට අංක 149 මහවත්ත පාර සහ මහවත්ත පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

පේ 56 ඇප් 371

1956 ඔක්තෝබර් 8 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ සමර්විල් ගමෙහි පිහිටි කාසල් පි මහෝ අක්කර 1, රුබ් 1, පර්චස් 0 50 ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් -

උතුරට එම ඉඩමේ හේ වටයා ලද කොටස, නැගෙනහිරට හම්බන්තොට ඔයෝ කොටසක් (වම් ඉවුර) දකුණට රජය සතු ඉඩම (මූලික ප්ලාන් නො 1 2, 373), බස්නාහිරට මූලික ප්ලාන් නො 1 2, 015 හි ලොව නො 3

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංක ඇප් 4962 පේ 56 ටී 360

1956 සැප්තැම්බර් 30 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ හරිස්පත්තුව කොට්ඨාශයේ කොන්ඩ දෙකියගමෙහි පිහිටි බෝතොටකුඹුර නමැති ඉඩමෙන් පර්චස් 7 60 ක් පමණ වූ එකට යාබද වූ ඉඩම කැබලි දෙකට මායිම් -

උතුරට එම් කිරිනයිදේ අයිතිවැසිකම් කියන එම ඉඩමේ කොටසක් නැගෙනහිරට රත්මලේ ඇල වෙල්ල, දකුණට පී පසින් දරා අයිතිවැසිකම් කියන එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට පී පසින් දරා සහ එම් කිරිනයිදේ විසින් අයිති වැසිකම් කියන එම ඉඩමේ කොටසක්

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ 56 ඒ ඇප් 305/ඇප් ඩී 4960,

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ,

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ හිනිමැල්ලගම නැගෙනහිර සුළු ගම් මූලාදැනි වසමට අයිති හිනිමැල්ලගම නැගෙනහිර නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම්වලින් දක්වෙන ප්‍රමාණයෙන් අක්කර 45 ක් පමණ වූ හොරගොඩමුකලා නමැති ඉඩම, ඊට මායිම් -

උතුරට හොරගොඩමුකලාවත්ත සහ දෙඩන්ගොඩ-රත්ගම ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවට අයිති පාර, නැගෙනහිරට බිහිලෙලු මුල්ල සහ දෙඩන්ගොඩවෙල, දකුණට මහවත්ත සහ හොරක ගඟවත්ත, බස්නාහිරට කිරිවැලල ගඟදෙකියගම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ 54 ඇප් 222 (8 ටී)

1956 නොවැම්බර් 2 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැලණි දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත බුලත්ගම ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසට අයත් වැන්දල වසමේ වැන්දල ගමේ පිහිටා තිබෙන අක්කරයක් පමණ ප්‍රමාණය ඇති පල්ලෙකොටුවේවත්ත නොහොත් බොරුවෙල්වත්ත නමැති ඉඩම, ඊට මායිම් -

උතුරට සහ බස්නාහිරට පී ඩී ආර් කදුකොරත්ත අයිතිකම් කියන ඉඩම නැගෙනහිරට ඇප් 1 සිරිවිත සහ එම් පොඩ්ඩි සිංහේ අයිතිකම් කියන ඉඩම, දකුණට වැන්දල බොදද්ඩ පත් සලට අයිති ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ 56 ටී 325/ඇප් ඇම් 5625

1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ 56 ඒ ඇප් 305/ඇප් ඩී 4960,

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ,

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව, 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම ඒ 4,012 පිහිටීම—බොරැස්ගටුව

සැලැස්ම 1

ඉඩමේ නම දෙල්ගහකනන්ත වස්තරය විදුලි කණුවක් හා ගුවන විදුලිය බෙදා හැරීමේ මාසික කොටසක් සහ මාසිම දිගේ ඇති අවුරුදු 40ක රබර් ගස් 61 ක්, අවුරුදු 20 ක පොල්ගස් 20 ක් සහිත හිස් ඉඩම, අයිතිකම් කියත්තා දෙස්තර 8 ඇස් හොඩිලිබ් මහතා, ප්‍රිමියර් බෙහෙත් ශාලාව හා ගලායාගාරය, අංක 23 මිරිගම පාර, මහමුව, ප්‍රමාණය අ 3, රූ 3 ප 33 4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිව්න සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 13 වැනි දින පෙරවරු 10 30 ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීමට ගැනු වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි තවද 1956 සැප්තැම්බර් 28 වැනිදා අංක 10 976 දරණ රජයේ ගැසට් පත්‍රයේ මෙම ඉඩම සම්බන්ධව පළ කරන ලද දන්වීම මෙයින් අවලංගුවේ

සු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1956 නොවැම්බර් 10 වැනි දින
කවිචේරිය, කොළඹ

අංකය ඇල් එම්/ඒ/222

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජ්‍යෙෂ්ඨ නො 4034 ගම—බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම කෝරළයේ අදිකාරිපත්තුවේ අවුලගම

සැලැස්ම 1

ඉඩමේ නම කීරිදෙල්ගහකන නොහොත් කීරිදෙල්ගහවත්ත, විස්තර අවුරුදු 40 ක් වයස් රබර් වගාව, අයිතිකම් කියත්තෝ බස්නාහිර බණ්ඩුමුල්ලේ පදිංචි (1) පතිරගේ සයනේරිස් පෙරේරා, (2) පතිරගේ සේදිරිස් පෙරේරා, (3) පතිරගේ ආරොන් පෙරේරා, (4) පිටිපහගේ විලියම් පෙරේරා, (5) පිටිපහගේ සුචාරිස් පෙරේරා, (6) පිටිපහගේ නොනාහම් පෙරේරා*, ප්‍රමාණය අ 1, රූ 2, ප 13 9

එකතුව අ 1, රූ 2, ප 13 9

* නොමර 1, 2 4 6 දරණ අයිතිකරුවන් රබර් වැවිල්ලට අයිති කම් කියයි

ඉහත සඳහන ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිව්න සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 18 වැනි දින පෙරවරු 10 ට හොරණ ආදියම් පාලක නිලධාරී කායාලයේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1957 ජනවාරි 10 වැනි දිනට මත තෙත් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබා ගැනීමට ගැනු වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ජ් ඇම් ඩී වික්‍රමසිංහ,
ආණ්ඩුවේ ඒජන්ත නැත

1956 නොවැම්බර් 6 වැනි දින
කවිචේරිය, කළුතර

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

31 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපති වන, ආරුමුගම් පිල්ලෙයි තෙව්නාමුර්ති, වන මා විසින් මෙයින් ප්‍රකාශ කරනු ලබන්නේ 1954 හි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 31 වන වගන්තිය යටතේ රජය මගින් ලබාගත් මෙහි පහත උපලෙඛනයෙහි සඳහන් ඉඩමට උපයෝගී වෙමින් යුතු වන්දි මුදල වන රුපියල් 1,900 ක් ඉඩමෙහි නියම අයිතිකරුවන් විසින් ලබාගනු වස් මහනුවර දිස්ත්‍රික් උසාවියෙහි තැන්පත් කරන ලද බවය

ඒ ටී මුර්ති,
උප දිසාපති නැත

1956 නොවැම්බර් 7 වැනි දින
කවිචේරිය, මහනුවර

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කේවසායයේ පල්ලෙ ගම්පහ කෝරළේ දෙරගමුව ගමෙහි පිහිටි දෙල්ගහවත්ත නමැති අ 0, රූ 2 ප 37 ක් වන මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,012 හි ලොට නො 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම් කාබලි දෙක

ඇල් ඩී 4843/ජේ/55 ඇල් 247

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර සහ මහනුවර කේවසායයේ ගහමට කෝරළේ කනියන කන්ද ගමේ පිහිටි මුල් ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,379 හේ ලොට නො 1 වශයෙන් හැඳින්වෙන පාර්චස් 37 8 ක් වූ ඇලගල්ලවත්තේ කොටස අයිතිකම් කියත්තා මහනුවර, ඇලගල්ල වත්තේ පදිංචි සු ඇල් ඒ වහාම නොනාමගන් මිය

ඉහත සඳහන ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිව්න සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 20 වැනි දින වරු 12 ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 13 වැනි දිනට මත තෙත් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීමට ගැනු වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියවිලිදී මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේ දී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1956 නොවැම්බර් 10 වැනි දින
කවිචේරිය, මහනුවර

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොටසකගේ උඩපළාත බටහිර කෙරෙහි අලුතේ සිටින දිගුල්ල වත්තේ කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 2, රූ. 0, පර්චස් 6ක් වූ, අංක 19 දරණ ග්‍රාමීය සැලැස්මෙහි අංක 1 දරණ පිටපතෙහි ලොට් නො 1041 යනුවෙන් ගැඹිල්වෙන දැනට ගලගෙදර දිගුල්ල වත්තෙහි පදිංචි අර්ථනස්ථි වින්ටර් මහත්මයා විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහා ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 20 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 13 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වත්දී මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම බරපු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේ දී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ පි මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 නොවැම්බර් 9 වැනි දින
කම්පේරිය, මහනුවර

මගේ අංකය ඇල් ඒ/ඒ 39

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

31 බි දරණ වගන්තිය යටතේ වූ දන්වීමයි

හා එ දිස්ත්‍රික්කයේ ඉඩම් රජයට ලබාගැනීමේ නිලධාරී තැන්පත් සම්පත් වඩුගේ සැමුවෙල් හෙත්ටි සිල්වා, වන මා විසින් 1954෧෪ අංක 39 දරණ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධනය වූ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර ඇති ඉඩම රජයට ලබා ගැනීම සඳහා ගෙවිය යුතු වත්දී මුදල වූ රු 4250 අයිතිකරුවන්ට ලබාගැනීම පිණිස, බලපිරියේ පික්වෙස්ට් උසාවියේ නම්වර 25,946 දරණ නඩුවට තැන්පත් කර ඇති බව මෙයින් දැනුම් දෙමි

ඇස් ඇස් එච් සිල්වා,
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීකරු

1956 නොවැම්බර් 9 වැනි දින
දිසාපති කායඝාලය, ගාල්ල

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 1,513 ගම—හා එ දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ මඩකුඹුර

කැබැල්ල 2

ඉඩමේ නම මඩකුඹුර, අයිතිකම් කියන්නා නැයිගිය මඩකුඹුරේ සුදුසකුරු තේමිස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 22

අංකය එල් ඩී 7322

වී පී ඒ පෙරේරා හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ උප දිසාපති වන මා විසින් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් රජයට ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් රජයට ගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තිය යටතේ දන්වන වග නම්, මෙහි පහත උපලෙඛනයේ විස්තර කරනු ලබන ඉඩම රජයට ගැනීම වෙනුවෙන් ගෙවිය යුතු වත්දී මුදල වන රු. පියල් එකයි සහ දෙළඟ (රු. පියල් 1 12) එයට අයිතිවාසිකම් ඇති අය විසින් ලබාගැනීම පිණිස නංගල්ලේ පික්වෙස්ට් උසාවියට ගෙවන ලද බවය

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප දිසාපති තැන

1956 නොවැම්බර් 6 වැනි දින
දිසාපති කායඝාලය,
හම්බන්තොට

උපලෙඛනය

අංක 284, 286 සහ 288 දරණ අවසාන ගම් සිතියම්වල අංක 1 දරණ අතිරේකය ගම—ඇත්ගාල්මුල්ල

කැබැල්ල 136

ඉඩමේ නම දෙපැහැල, විස්තර කුඹුර, වාරිමානි ඇලවල්ද ඇත, ප්‍රමාණය, අ 0, රු 0, ප 18

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

අංකය ජේ 54 ඊ 126/ඇල් බඩලිවි ඒ 39

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වෙනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 87 සහ 92 දරණ අවසාන ගම් සැලැස්මවල අංක 1 දරණ ඒකාබද්ධ අතිරේකය ගම—කොහොවිල කිතුල්වත්තේ ගම

කැබැල්ල 42

ඉඩමේ නම යෙල්වර්ටන් වත්ත, විස්තරය හේත, අවුරුදු 5-10 දක්වා වශයේ වූ කොස් ගහක් හා පුවක් ගසක් ඇත, අයිතිකම් කියන්නා උභව වතු සමාගම ඒජන්තවරු කොළඹ සිමාසනින විටෝල් සමාගම, ප්‍රමාණය අ 0, රු 1, ප 270

එකතුව අ 0, රු 1, ප 270

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956෧෪ දෙසැම්බර් 20 වැනි දින පෙරවරු 10 30ට බදුල්ල කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956෧෪ දෙසැම්බර් 13 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

සී ප්‍රසිකන්ස්,
උප දිසාපති තැන

1956 නොවැම්බර් 10 වැනි දින
කම්පේරිය, බදුල්ල

අංකය ඇල් ඇම් 5584

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —

ඒලානේ අංකය පී පී ඒ 844 ගම—කලුගල ඉහල

කැබැල්ල 1

ඉඩමේ නම වලගොඩගේහේත, විස්තරය පොල්ගස් 15යි පුවල ගස් 8යි, දෙල් ගස් 1යි, අයිතිකම් කියන්නෝ බෙලිගල කලුගල පදිංචි ඇල් ආර් ගුනමල්ගාමි, ඇල් ආර් පොඩිමහත්මයා, සී ආර් ටිකිරිබණ්ඩා සී ආර් පුංචිමහත්මයා සී ආර් පොඩිමහත්මයා සී ආර් පුංචිබණ්ඩා, සී ආර් සිංහිරිබණ්ඩා, සී ආර් පුංචිරු සී ආර් අනදහම්, සී ආර් කිරිබණ්ඩා සහ අනුරාධපුර හිදේගම තුරුම්පල පදිංචි සී ආර් පුංචි නිලමේ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 319

කැබැල්ල 2

ඉඩමේ නම වලගොඩවත්ත, විස්තරය පොල්ගස් 46යි, කොස් ගස් 6යි, පුවක්ගස් 18යි, දෙල්ගස් 2යි, කෝපිගස් 8යි, අයිතිකම් කියන්නා අනුරාධපුර හිදේගම තුරුම්පල පදිංචි සී ආර් පුංචිනිලමේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 15

කැබැල්ල 3

ඉඩමේ නම මුනම්ල් ගහහේත, වලගොඩගේහේත, විස්තරය පොල්ගස් 31යි, කොස්ගස් 7යි, දෙල්ගස් 3යි, පුණ්ණිදෙල්ල ගස් 7යි, පුවක් ගස් 94යි, අයිතිකම් කියන්නෝ බෙලිගල කලුගල පදිංචි ඇල් ආර් ගුනමල්ගාමි, ඇල් ආර් පොඩිමහත්මයා, සී ආර් ටිකිරි බණ්ඩා, සී ආර් පුංචිමහත්මයා, සී ආර් පොඩිමහත්මයා, සී ආර් පුංචිබණ්ඩා, සී ආර් සිංහිරිබණ්ඩා, සී ආර් පුංචිරු, සී ආර් අනදහම්, සී ආර් කිරිබණ්ඩා සහ අනුරාධපුර හිදේගම තුරුම්පල පදිංචි සී ආර් පුංචිනිලමේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 120

කාබැලි 4

ඉඩමේ නම බෝතලේවත්ත නොහොත් බෝතලේ පිල්ලුව, විස්තරය පොල්ගස් 8යි, කොස්ගස් 1යි, ලුනුමිදෙල්ලගස් 1යි, අයිතිකම් කියන්නේ බෙලිගල කලුගල පදිංචි ආර් හී අමරිස්, ආර් හී ලපයා, ඇල් ආර් ඉනමල්හාමි, ඇල් ආර් පුංචිඅප්පුහාමි, ආර් ඇල් ජයතුටා, ඇල් ආර් රත්හාමි, ඇල් ආර් උක්කු බණ්ඩා, ඇල් ආර් පොඩ්ඩහත්මයා සහ ඇල් ආර් පී බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 141

කාබැලි 5

ඉඩමේ නම බෝතලේවත්ත නොහොත් බෝතලේ පිල්ලුව, විස්තරය පොල්ගස් 16යි, පුවක්ගස් 21යි, දෙල්ගස් 1යි, පොල් පැල 3යි, අයිතිකම් කියන්නේ බෙලිගල කලුගල පදිංචි ආර් හී අමරිස්, ආර් හී ලපයා, ඇල් ආර් ඉනමල්හාමි, ඇල් ආර් පුංචිඅප්පුහාමි, ඇල් ආර් පොඩ්ඩහත්මයා, ඇල් ආර් උක්කුබණ්ඩා, සහ ඇල් ආර් පී බණ්ඩා, ප්‍රමාණය 0, රු 0, ප 288

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956ගේ දෙසැම්බර් 27 වැනි දින පෙරවරු 9 30ට බෙලිගල පාඨශාලාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956ගේ දෙසැම්බර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාහායයන් එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

හී අඵහිසාදේ,
ආණ්ඩුවේ ඒජන්තවෘත

1956 නොවැම්බර් 5 වැනි දින
කම්බේරිය, කාගල්ල

ඉඩම් සංවර්ධන ආඥාපනතක යටතේ දැන්වීම

අංකය බීඇම්/පී 1344

දිවනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිවනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ දිසාපති කායඹාලයේදී 1956 දෙසැම්බර් 15 වැනි දින පෙරවරු 9 30ට, 1935ගේ අංක 19 දරණ ඉඩම් සලකුණකිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්බේරියක් ගාල්ලේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2 ඉඩම් කම්බේරියට ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි තැනහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳව දැනගතයුතු යම්ක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩලිච්චි ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස්වෘත වෙනුවට

- දිවනාපත්‍ර ඉඩමේ විස්තර
- අවසාන ගම් සැලැස්මේ අංකය 549 ගම—මාගෙදර
- කාබැලි 1134
- අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හෝ පී සිරිසේකර, ප්‍රමාණය අ 4, රු 2, ප 11
- අවසාන ගම් සැලැස්මේ අංකය 491 ගම—ඕපාත
- කාබැලි 174
- අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම බඩලිච්චි හෝ පී ගුණදාස, ප්‍රමාණය අ 6, රු 1, ප 9
- අවසාන ගම් සැලැස්මේ අංකය 491 ගම—ඕපාත
- කාබැලි 313
- අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇස් අබේගුණසේකර මහත්මිය, ප්‍රමාණය අ 8, රු 1, ප 17
- අවසාන ගම් සැලැස්මේ අංකය 482 ගම—ගිගුම්මඩුව
- කාබැලි 87
- අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇස් හී ඇල් හිරිගෝපිස්, ප්‍රමාණය අ 9, රු 3, ප 39

ඉඩම් කම්බේරිය දැන්වීමයි

1 පහත සඳහන් උපලෙඛනයේ පෙනෙන ඉඩම් බෙදීම සඳහා කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ පදිංචිකරුවන්ගෙන් ඉල්ලුම්පත්‍ර භාරගනු ලැබේ

2 සෑම ඉල්ලුම්පතක්ම පහත පෙනෙන ආකාරයට ප්‍රකාර සම්පූර්ණ කර 1957 ජනවාරි 12 වැනි දිනට හෝ ඊට පෙර කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා වෙත එවිය යුතුයි

3 ඉඩම් ලැබීමට සුදුස්සන්, තෝරීම සඳහා ඉල්ලුම්කරුවන් වෙත පසුව දැන්වා එවන දිනයක හා ස්ථානයක ඉඩම් කම්බේරියක් පවත්වනු ලැබේ මෙම විස්තර ඉල්ලුම්කරුවන් වෙත දැන්වීම සඳහා සෑම ඉල්ලුම්කරුවෙක්ම තම ලිපිනය ඉල්ලුම්පත්වල පැහැදිලි ලෙස සඳහන් කළ යුතුයි සෑම ඉල්ලුම්කරුවෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි එසේ නොපැමිණිය හැකිනම් තමන් වෙනුවෙන් ලියවිලිපතක් බලය දෙන ලද කෙනෙකු එවිය යුතුයි ඉල්ලුම්කරු හෝ ඔහු වෙනුවෙන් කෙනෙකු ඉඩම් කම්බේරියට නොපැමිණියහොත් ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමේ බලාපොරොත්තුව අත්හැරිය කෙනෙකු ලෙස සලකනවා ඇත

4 ඉඩම් ලැබීමට තෝරාගත් බව ඉල්ලුම්කරුවෙකුට දැන්වූ වහාම ඔහු විසින් අත්කරගතව රුපියල් 3 බැගින් තමන්ට ලැබුණු අත්කර ප්‍රමාණය සඳහා මුදල් තැන්පත් කළ යුතුයි අයදුම්කරුවෙකුගේ නොසැලකිලිමත් කමකින් ඉඩම් ලැබීම සඳහා රජයට අතිරේක වියදමක් දරන්නට සිදුවුවහොත් මෙම මුදල ආපසු නොගෙවනු ලැබේ මෙම මුදල ආපසු ගෙවීම හෝ නොගෙවීම සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමාගේ තීරණය අවසාන තීරණය වෙනවා ඇත

5 අත්කර 25කට නොවැඩි ප්‍රමාණයක් ලැබීමට සුදුසුකම් වශයෙන් අවිවාහක ඉල්ලුම් කරුවෙකුට රුපියල් 12,000 වැඩිනොවන වාර්ෂික ආදායමකුත්, විවාහක ඉල්ලුම්කරුවෙකුට රුපියල් 24,000 වැඩිනොවන ආදායමකුත් තිබිය යුතුයි අන්තිමටද ආදායම් බදු දෙපාර්තමේන්තුව මගින් එවා ඇති තක්සේරුපත ආදායම් පිළිබඳ ගණන්ගිලිම බජ්ජ කිරීම සඳහා ඉඩම් කම්බේරියේදී ඉදිරිපත් කළ යුතුයි ආදායම් බදු නොගෙවන ඉල්ලුම් කරුවෙක් වේනම් ඔහු තමන්ට ඉඩමක් ලැබුණ හොත් එය දියුණු කිරීමට සැලසා ප්‍රමාණ තැන්පත් මුදලක් ඇති බව ලියකියවිලි සහිතව බජ්ජ කළ යුතුයි

6 තෝරාගත් ඉල්ලුම්කරුවන්ට ඉඩම්වල භුක්තිය ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ පවරා දෙනු ලැබේ දෙන ලද ඉඩම් සඳහා අයකරනු ලබන වාර්ෂික බදුමුදල ඉඩම් නොදියුණු අවධියේ වටිනාකමෙන් සියයට හතරක් වනු ඇත

7 ලැබියයුතුව සඳහන් ඉඩම් සාමාන්‍යයෙන් පොල්, පලතුරු, පැහැරි වැනි යනාදිය වගාකිරීමට සුදුසු බව දැන්වා තිබේ තෝරාගත් ඉල්ලුම්කරුවන් විසින් සම්මත කරනලද වැඩ පිළිවෙලක් අනුව ඉඩමෙහි ස්ථිර වගාවක් ැමිය යුතුයි

8 මේ පිළිබඳ වැඩි විස්තර සඳහා කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගෙන් විමසිය යුතුයි

ඒ ඕ විරසිංහ,
ආණ්ඩුවේ දිසාපති වෘත

1956 සැප්තැම්බර් 20 වැනි දින
කම්බේරිය, කුරුණෑගල

ගමේ නම	උපලෙඛනය		
	ප්ලැන් නො	බිම්කැබල්ලේ නො	ප්‍රමාණය, අ රු ප
මහ විකිකුලිය	1568	16	41 1 5
කුඩා විකිකුලිය	1569	34	90 1 1
පුංචිනායිදේගම	2483	3	25 3 7
එම	2483	4	26 3 8
ශැටුලුව	2481	3	193 1 1
කරබහාඹගම	2490	3	18 2 17
තෝන්නකෝන් ගම	2828	80	101 2 0
එම	2828	72	25 2 12
ගම්මල්ලුව	2827	168	111 1 5
එම	2827	189	17 1 34
එම	2827	88	76 1 36
එම	2827	113	52 2 31
එම	2827	127	44 1 36
එම	2827	103	26 0 35
කඩහතව	1574	1	52 0 24
එම	1574	2	76 1 24
හෝන්ගමුව	1575	67	25 1 28
අබ්මපනේ	1544	13	47 1 15
තිඹිරියගොන්න	2706	11	30 3 37
වැරැල්ල	2717	169	79 0 3
කරදවැටිය	2836	32 කොටස	25 0 0
මුවන්වැල්ලේගෙදර	2844	65	40 3 1
එහොබපොසාගම	2829	34	12 0 5

ගමේ නම	ඒලානේ නො	බිම්කැබැල්ලේ නො	ප්‍රමාණය, අ රු ප
එලොඩි පොයාගම	2829	52	39 2 0
එම	2829	30	25 3 27
වල්පාලුටු	2831	1	11 3 39
එම	2831	44	125 2 33
පැටපොල	2830	34	95 3 18
ඇහැලපොකුණ	2833	10	25 1 35
කුඩා රඹුක්කන	2734 ඒ	18	8 2 16
එම	2734 ඒ	33	15 1 13
ගලවැව්දිව	2826	16	11 1 11
එම	2826	30	19 1 26
පහල පලමුගෙර	1746	1 කොටස	14 1 20
ඇලකන්ද	1749	1	15 0 0
ගල්වැව	1798	37	35 2 6
වල්පාලුටු	1803	7 කොටස	44 0 0
දෝනැල්ල	1769	4 කොටස	29 0 0
අකුරණ	1816	17	8 2 20
කුරුනයිදේවැවිය	2708	31 කොටස	50 0 0
නිඹිටිපොකුණ	1546	17	96 3 3
භූගල මොරගොල්ලුව	1664	1	25 1 39
කරඹහැඩගම	2490	3ඒ	40 0 7

5 ඉල්ලුම්පත්‍රයෙහි මැකීමක් කොට හෝ වරදක් සාදා ඇතොත් ඒ සාධකයන්හි ඉල්ලුම්කරුගේ කෙටි අත්සන යෙදිය යුතුයි ඉල්ලුම් කරන බදු මුදල අකුරෙන් සහ ඉලක කමෙන් සඳහන් කළ යුතුයි ගම් ලෙසකින් අකුරෙන් සඳහන් මුදල ඉලක්කමෙන් සඳහන් කළ මුදලට වෙනස් වේ නම්, නිවැරදි සේ පිළිගනු ලබනුයේ අකුරෙන් සඳහන් මුදලය

6 මේ විස්තර පත්‍රයෙහි එකල කොන්දේසියකට අනුකූලතාවයක් නොදක්වන ඉල්ලුම් පත්‍රයක් වේ නම් ඒ සැලකිල්ලට සාජනය කරනු නොලැබේ

7 “වෙන්බර් පිළිබඳ වැරදිකරුවනගේ” ලැයිස්තුවෙහි නම සඳහන් කිසිදු ඉල්ලුම් කරුවකුගේ ඉල්ලුම් පත්‍රයක් භාරගනු නොලැබේ තවද දැනට බදු දීමට ලබාගත් ඉඩම් කැබැල්ලට කඩ සාදා ඇති අයගෙන්ද බවුන්ගේ නියෝජනයන්ගෙන්ද වෙන්බර්පත්‍ර භාරගනු නොලැබේ

8 ඉල්ලුම් පත්‍ර භාරගත් පසු එම ඉල්ලුම්කරු විසින් මුළු මුදලම නොනිසියේ එමෙන් දින 7 ක ඇතුළත තැන්පත් කොට අවශ්‍ය බදු බලපත්‍ර ලබා නොගත්තොත් ඉල්ලුම් පත්‍ර අවලංගු වනු ඇත

9 ජයග්‍රහක ඉල්ලුම්කරුට ඉඩම් කැබැල්ල පිළිවෙල කිරීම සඳහා අඩි 30 X 40 ප්‍රමාණයෙන් යුත ඉඩම් කැබැල්ලක් සුඛ කළ හැක

- ඉඩම් ඉල්ලුම්පත්‍රය**
- අයදුම්කරුගේ නම සහ ලිපිනය
 - සරීර පදිංචිය
 - රැකෑව
 - ලාංකිකයෙක්ද යන වග
 - විවාහකද එසේනම් යැපෙන්නන්ගේ ගණන
 - ආදායම් බදු දෙපාර්තමේන්තුවේ තක්සේරු කළ අත්දමට ආදායම් කරුගේ වාර්ෂික ආදායම
 - තැන්පත් මුදලක් තිබේද, එසේ නම් එහි විස්තර
 - තමන්ට අයත් සුද්ගලික ඉඩම් තිබේද, එහි විස්තර —
ගොඩ ඉඩම් අ — රු —, ප —
මඩ ඉඩම් අ — රු —, ප —
 - ආණ්ඩුවෙන් ඉඩම් ලබා තිබේද, එහි විස්තර—
ගොඩ ඉඩම් අ —, රු —, ප —
මඩ ඉඩම් අ —, රු —, ප —
 - දැනට ඉල්ලුම් කරන ඉඩම්වල විස්තර—
ගම —————
ඒලාන් නොමිමර —————
ලොව නොමිමර —————
 - වගා කිරීමට අදහස් කරන වැව්ලි මොනවාද
 - අවුරුදු පතා ඉඩම වැව්ලි පිණිස වියදම්කරනට බලාපොරොත්තු වන මුදල කොපමණද
- අයදුම්කරුගේ අත්සන
- දිනය

10 ජයග්‍රහක ඉලලුම්කරු විසින් රජයේ ඉඩමකින් ලී කැපීම හෝ රජයේ ඉඩමක් අවසර නොලබා එලී කිරීම නොකළ යුතුයි අවසර කැනීම් රජයේ ඉඩමෙන් ලී නොකැපීමේ ආරක්‍ෂා විධිවිධානයක නියමයන් ජයග්‍රහක ඉල්ලුම්කරු රු 100ක මුදලක් කවච්චියේ තැන්පත් කළ යුතුයි මේ කොන්දේසිය සතුටුදායක අන්දමින් අනුගමනය කළහොත් එසේ තැන්පත් කළ මුදල, බද්ද අවසානයේ දී ඉල්ලුම්කරුට ආපසු දෙනු ලැබේ

11 ජයග්‍රහක ඉල්ලුම්කරු විදුලි දෙපාර්තමේන්තුව මගින් පොලොව යටින් දමා ඇති විදුලි කම්බි වලට කිසිදු අනතුරක් නොකළ යුතුයි

12 ජයග්‍රහක ඉල්ලුම්කරු තමාගේ කඩයේ ඇති කැම, මැස්සන් ආදී රෝග බෝකරන සතුන්ගෙන් ප්‍රවේශම්ව තබාගත යුතුයි තවද මෙම කැම වර්ග සහ ඒවා තබා ඇති අන්දම සෞඛ්‍ය නීති පිහිටි එකඟ විය යුතුයි

13 සෞඛ්‍ය නිර්ධාරීන්ගේ උපදෙස් අනුව සෑම කඩයක් වෙනුවෙන් ම අඩු ගණනේ (සිමෙන්ති ලැල්ලක් සහිත) එක වැසිකිළියක්වත් තිබිය යුතුයි ජයග්‍රහක ඉල්ලුම්කරු මේ කොන්දේසිය මත එක කඩයක් වෙනුවෙන් රු 75 ක් තැන්පත් කළ යුතුයි 1957 පෙබරවාරි 10 වැනි දිනට පෙර සෞඛ්‍ය නීති පිහිටි එකඟව වැසිකිළියක් සාදා නිම කළහොත් මේ තැන්පත් මුදල ආපසු ගෙවනු ලැබේ නැතහොත් මේ තැන පත් කළ මුදල වැසිකිළියක් සෑදීම සඳහා වැය කරනු ඇත ඉතා අඩු ගණනේ 1957 ජූනි 1 වැනි දිනට පෙර බද්දට ගත් ඉඩම් කැබැල්ල අතහැර දැමිය යුතුයි ජයග්‍රහක ඉල්ලුම්කරු බද්ද අත්හැර දැමීමට පෙර සෞඛ්‍ය නිර්ධාරීන්ගේ මතයට සරිලන සේ කඩය කඩා දමා, සාධනය සුඛ පවුල කොට වැසිකිළි වල්වල් ආදිය වසා දැමිය යුතුයි මෙසේ නොකළහොත් රු 75 තැන්පත් මුදල අවලංගු වේ

14 ඉල්ලුම් පත්‍රයක කොටස් පිළිගැනීමේ හෝ ඉල්ලුම් පත්‍ර ඇතැමෙක් ප්‍රතික්‍ෂේප කිරීමේ හෝ ඉල්ලුම් පත්‍ර සියල්ලම ප්‍රතික්‍ෂේප කිරීමේ අවිවාදාත්මක බලය මහනුවර දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමා කෙරෙහි පැවරී ඇත

15 මේ පිළිබඳ වැඩි දුරටත් විස්තර මහනුවර දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගෙන් ලබාගත හැක

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

ශ්‍රී පාදසාහා මාගීය දෙපස රජයේ ඉඩම් තාවකාලික වෙළඳසැල්-කඩ-සඳහා බදුදීම—1956-57

මහ කෙලිය හරහා ශ්‍රී පාදසාහායට යන මාගීය දෙපස තිබෙන මෙහි දැක්වෙන උපලෙඛනයේ සඳහන් රජයේ ඉඩම් 1956-57 වන්දනා කාලයේදී තාවකාලික වෙළඳ සැල් (කඩ) පැවැත්වීම සඳහා බදුදීම පිණිස මුද්‍රාව (සිල්) තබන ලද ඉල්ලුම්පත් (වෙන්බර්) 1956 නොවැම්බර් 30 වැනි දින පෙරවරු 10 දක්වා මහනුවර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් භාරගනු ලැබේ

2 “ශ්‍රී පාදසාහායට යන මාගීයේ වෙළඳ සැල දැමීම සඳහා” යන වැකිය ලියුම් කවරයේ ලිය යුතුයි තවද පහත සඳහන් එක් එක ඉඩම් කැබැල්ල වෙනුවෙන් වෙන වෙනම ඉල්ලුම්පත් ඉල්ලුම් කරන ඉඩම් කැබැල්ල පැහැදිලිව සඳහන් කොට ඉදිරිපත් කළ යුතුයි

3 ඉල්ලුම්පත් රජයේ වන්දනා පොලොවේ එවිය යුතුයි නැතහොත් කවච්චියේ තබා ඇති වෙන්බර් පෙට්ටියෙහි තැන්පත් කළ යුතුයි

4 ඉල්ලුම් කරන එක එක ඉඩම් කැබැල්ලක් සඳහා රු 50 ක මුදලක් කවච්චියේ තැන්පත් කොට ඒ වෙනුවෙන් ලැබෙන කුපිතාන්තය ඉල්ලුම්පත්‍රයේ ඇමිනිය යුතුයි

උප්ලෙඛනය

- (1) ගඟලතැන් තිස්සන ක ලොක—විද අසල පිහිටි ඉඩම
- (2) සිත ගඟල—විදුලි පහන් කණුව ඉදිරිපිට යු බී විලිසුන්දර මහතාගේ අම්බලමට යාම පිහිටි ඉඩම
- (3) තැන්ත—කුරුණෑගල දත්සාලට අඩි 125 ක් පහළින් පිහිටි ඉඩම
- (4) තැන්ත—කුරුණෑගල දත්සාලට අඩි 75ක් පහළින් පිහිටි ඉඩම
- (5) තැන්ත—කුරුණෑගල දත්සාලට අඩි 75 ක් ඉහළින් පිහිටි ඉඩම
- (6) ඉදිකටුපහන සහ තැන්තට අතර පිහිටි ඉඩම—විදුලි පහන් කණුව සහ මිදු ඉදිරිපිට

ජේ. මානවඩු,
දිසාපති වෙනුවට

1956 නොවැම්බර් 10 වැනි දින
කවච්චිය මහනුවර

අංකය ඇල් ජේ 1028

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කැබොනකර ක්‍රමවේදයේ ප්‍රභවයේ සෑහිලි කනදරුවේ ජනපදයේ පිහිටි 122 දරණ අවසාන ගම් පිහිටියට අයත් අංක 154 දරණ කවචයෙන් අක්කර තුනක (3) බිම් ප්‍රමාණයක් බොද්ධ සිද්ධස්ථානයක පිහිටුවීම පිණිස සංවිලිකනදරුවේ ශ්‍රී සුවරිතා ව්‍යාපාර සමිතියේ භාරකාරයන් වන, කපුරුගම සිව්දරුගේ උක්කු බණ්ඩා උපාසකරුවා, සිරුවා වෙරුරුගේ කීර්තියම් වෙදරුවා මහලාසකරු, උක්කුකුරුගේ කපුරුවා උපාසකරුවා, නිලවෙල්ලියකෝ වෙදරුවාගේ අප්පුරුවා උපාසකරුවා, උක්කුකුරුගේ අප්පුරුවා උපාසකරුවා යන මහතන් බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මෙ සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි එම ඉඩම ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට බදු දීමට අපහසු කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රු 22 50යි
- (ඉ) බද්ද ආරම්භ වූ දින සිට අවුරුදු 5ක් ඇතුළත බදු ගන්නන් විසින් අනුරාධපුර ආණ්ඩුවේ ඒජන්තා තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි අටවුළු තුන්මහල් විහාරයක්, ලිදක්, සඤ්ඤා කුළුණක්, දැනලාච්ඡක්, දැනලක් සමිති ශාලාවක් හා පාසලාලා ගොඩනැගිල්ලක් සාදා නිම කළ යුතුයි,
- (උ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් ගොඩ නැගීම විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි,
- (ඵ) විහාරස්ථානය සාදා නිමකොට හමුකර ඇතුළත බදුකරුවන් විසින් මහා භාරකාර තුමා අනුමත කරන ඔප්පුවක් පිට එම විහාරස්ථානය සහ සතු කළ යුතුය එසේ කළහොත් ප්‍රස්ථාවයේ ශාලාවට එම ඉඩම පාලක විහාරාධිපතින් වහන්සේට හෝ භාරකරුවාට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නො කළහොත් ඉල්ලුම් අනුව බද්ද දෙනු ලැබේ

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්
ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට

1956 නොවැම්බර් 16 වැනි දින
කොළඹ

අංකය ඇල් අර් 9921

බදුපු දිසාවේ උඩුකිඳ කොට්ඨාශයේ දියතලාව ගමේ අංක 114 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 297, 300, 301, 303, 305 සහ 308 දරණ බිම් කවචවල නේ වගාවේ භුක්තිය විදීමේ බලය බදුදීමයි

මෙහි පහත දැක්වෙන උපලබ්ධියේ විස්තරවන රජයේ බිම් කවච වල ඇති හෝ වගාවේ භුක්තිය විදීමේ බලය පස් අවුරුද්දකට සීමා කොට 1956 දෙසැම්බර් 22 වැනි සෙනසුරාදා පෙරවරු 10 30ට මින් පසු දිසාවේ තමන් හැදින්වෙන බදුපු දිසාවේ දිසාවේ තමන් විසින් බදුපු කවචවලේදී ප්‍රසිඛ වෙන්දේසියේ විකුණනු ලබන බැව් මෙයින් දන්වමි බද්ද පටන් ගනු ලබන්නේ 1957 ජනවාරි 1 වැනි දින සිටය

2 වෙන්දේසියේදී ඉදිරිපත් කරනු ලබන ඉල්ලීම් අවුරුදු පහා ගෙවිය හැකි බදු මුදල විය යුතු අතර, ලංසය රුපියල් 250ක් වන්නේය වැඩිම මුදලට ඉල්ලුම් කරනු ලබන අයට වෙන්දේසිය නින්දා කරනු ලැබේ

3 වෙන්දේසිය පවත්වනු ලබන නිලධාරීන්ගේ ඉල්ලීමක් පිළි ගැනීමට පෙර එකී ඉල්ලීම සපුරාලීමට ඉල්ලුම්කරු සමත් ද යන වගන් ඉල්ලීම යුක්ති සහගතයයි කෙසේ වුවද බැඳී සිටින හෙයින් එතුමන්ට මැනවැඩි ගැඹුණෙන් යම් ඉල්ලීමක් ප්‍රතික්ෂේප කොට එවැනි ඉල්ලීමක් නොකරන ලද හේ සලකා වෙන්දේසියේ කටයුතු කරගෙන යාහැක

4 සෑම ඉල්ලුම්කරුවෙක්ම ඉහත සඳහන් සභාගයෙහි එකී වෙලාවට පැමිණ සිටිය යුතුයි එසේ නොහැකිව නියෝජිතයෙක් ඉදිරි පත් කළහොත් ඔහුට විශේෂ බලය ඇති ලිපියක් දිය යුතුයි මෙම ලිපිය වෙන්දේසිය පවත්වන ගැනීමට පෙර සේදිසිකර බැලීම සඳහා වෙන්දේසිය පවත්වන නිලධාරීන්ගේ වෙත ඉදිරිපත් කළ යුතුයි,

5 වෙන්දේසියේ භාරගනු ලබන ඉල්ලීම කරන ලද ඉල්ලුම්කරු වෙන්දේසිය අවසන් වූ සැනෙකින් බදු මුදලෙන් 1/5ක් ඉඩම් වෙන්දේසිකරන නිලධාරීතුමා වෙත භාර දිය යුතුයි ඉතිරි මුදල 1957 ජනවාරි මාස පළමුවන කාණ්ඩ දිනයේදී ගෙවිය යුතුයි

6 අංක 114 දරණ අවසාන ගම් සැලැස්මේ "ජී" අක්ෂරය දරණ අතිරේකයේ අංක 297 සහ 301 දරණ බිම් කවචවල බදු බලය විකුණ දින සිට පස් වසක් බලපවත්වන්නේ වෙයි අංක 300, 303, 305 සහ 308 දරණ බිම් කවචවල බදු බලය 1957 ජනවාරි 1 වැනි දින වාර්ෂික බලපත්‍රයක් යටතේ බදු දෙනු ලැබේ දිසාවේ තමන්ගේ කැමැත්ත අනුව දෙවෙනි, තෙවෙනි, සිව්වෙනි හා පස්වෙනි වර්ෂයන්හි මෙම බදු බලපත්‍රය අලුත් කළ හැක බදු මුදල ඉඩම්වල ප්‍රමාණයන් අනුව බෙදනු ලැබේ

7 අංක 114 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 297 සහ අංක 301 දරණ බිම් කවච වෙනුවෙන් බදු ඔප්පුවකට එම ඔප්පුව ඉදිරිපත් පත් කොට දින 14ක් ගතවෙත්කට පෙර බදුකරු විසින් අත්සන් කළ යුතු බදුකරු මේ නියෝගය අනුපාත කළහොත් ඔහු විසින් නැත්පත් කරන ලද යම් මුදලක් වෙතොත් එයද රජය සත්තක කොට වෙන්දේසිය අවලංගු කරනු ලැබේ

8 මෙහි පහත සඳහන් කොන්දේසි සහ වෙනත් අමතර කොන්දේසි අනුව මෙම බද්ද ක්‍රියාවේ යෙදෙනු ඇත —

- (අ) බදුකරු ඉඩමේ ඇති වතුර වැන්කිවලට යාම සඳහා පාර ඉඩ දිය යුතුයි,
- (ආ) බදු ඔප්පුවේ නියමිත දිනට බදු මුදල් ගෙවීමට බදුකරු බැඳිය යුතුයි,
- (ඉ) ඉඩමේ ඇති හෝ වගාව යහපත් සේ බදුකරු විසින් නඩත්තු කළ යුතුයි,
- (ඊ) රජය මගින් අනුමත කොට ඇති විධිවිධාන අනුව පස සේදා යාම වැළැක්වීමේ ක්‍රමයක් බදුකරු විසින් ක්‍රියාත්මක කළ යුතුයි,
- (උ) බද්ද අවලංගු වූ පසු හෝ ඊට පෙර කරන ලද තීරණයක් අනුව බදුකරු මෙම ඉඩම දිසාවේ තමන්ට හෝ එතුමන් ගෙන් අණ ලත් නිලධාරීතුමෙකුට භාරදීමට මෙයින් බැඳේ

9 වැඩි විස්තර බදුපු දිසාවේ දිසාවේ තමන්ගේ දැනගත හැක

සි ලුබකන්ස්,
උප දිසාවේ තමන්, දිසාවේ තමන් වෙතුවට

1956 නොවැම්බර් 10 වැනි දින
කවචේරිය, බදුල්ල

උපලබ්ධිය

බදුපු දිසාවේ උඩුකිඳ කොට්ඨාශයේ මහ පළාත කෝරළේ කදුරුගමුව ගම අංක 114 දරණ අවසාන ගම් සැලැස්මේ "ජී" අක්ෂරය දරණ අතිරේකය

- කැබැල්ල 300
ඉඩමේ නම දියතලාවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4
- කැබැල්ල 303
ඉඩමේ නම දියතලාවත්ත, ප්‍රමාණය අ 0, රු 1, ප 19
- කැබැල්ල 305
ඉඩමේ නම දියතලාවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 17
- කැබැල්ල 308
ඉඩමේ නම දියතලාවත්ත සහ වදුරන්මරු ගොම්මනපහන, ප්‍රමාණය අ 0, රු 2, ප 0
- කැබැල්ල 297
ඉඩමේ නම දියතලාවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 90
- කැබැල්ල 301
ඉඩමේ නම දියතලාවත්ත, ප්‍රමාණය අ 5 රු 1, ප 8

பகுதி III—காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணய சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,134 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஜே டபிளியு ஆர் கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வெயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த யைச்சேர்ந்த மஹாபொதன கோறளையிலுள்ள பம்பறஹெல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

- வடக்கு கலபே கோறளையின் எல்லை
- கிழக்கு திவல்வெவ கிராமத்தின் எல்லை
- தெற்கு திவல் வெவயினதும் குமபுக்கவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்
- மேற்கு உடடியனளுளம் கோறளையின் எல்லை

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,435

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	மொறகொடமூக்கலான	309 1 24
2	மொறகொடஹேன	9 3 2
3	ஹினேனேஎல் (அருவி)	0 1 39
4	— அருவி	0 2 16
5	— அருவி	0 2 1
6	— அருவி	0 0 31
7	— அருவி	0 3 32
8	அந்தறஹேன	3 0 14
9	— அருவி	1 1 29
10	மொறகொடமூக்கலான	7 1 4
11	அந்தறஹேன	55 2 20
12	— கற்பாறை	0 3 35
13	மொறகொடமூக்கலான	2 1 27
15	பம்பறஹெல் (திரிகோண அளவை குறிப்பு லதா னத்தைக் கொண்ட கற்பாறை)	23 3 5
17	பனசல் இடம்	0 1 15
18	ஷெ	5 2 39
19	— வண்டிப்பாறை	2 2 3
20	புலுக்கஹலநத்	52 1 36
21	— அடிப்பாறை	0 0 10
22	புலுக்கஹலநத்	2 3 21

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
23	திவல்கஹ இடம்	2 0 11
24	திவல்கஹ இடம்	2 0 11
25	ஷெ	2 0 8
26	ஷெ	2 0 11
27	மைல்கஹஇடம்	2 0 28
28	— வாயக்கால்	0 0 29
29	மைல்கஹஇடம் (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 31
31	— வாயக்கால்	0 0 26
32	தம்ப்கஹஇடம் (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 15
33	தம்ப்கஹஇடம்	2 0 4
34	ஷெ	0 0 8
36	— வாயக்கால்	0 0 3
39	விஹாறஹேன	5 1 33
40	— வண்டிப்பாறை	0 3 36
41	அந்தறஹேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 30
42	பம்பறஹெல் (குளமுட அணைக்கட்டுடன்)	35 3 36
44	ஹொறவஎல் (வாயக்கால்)	0 0 3
45	தம்ப்கஹஹேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 2 19
46	— கற்பாறை	0 0 25
47	வானஎல் (அருவி)	0 0 13
53	— வாயக்கால்	0 0 7
54	— வாயக்கால்	0 0 3
57	— வாயக்கால்	0 0 22
60	— அடிப்பாறையும் சேமிப்பும்	0 0 18
61	— அடிப்பாறை	0 0 1
64	— அடிப்பாறை	0 0 2
65	— கற்பாறை	1 0 26
66	மைல்கஹயாயேஹேன	6 2 17
67	உலகலமூக்கலான	61 0 4
68	அந்தறஹேன	19 1 10
69	— அருவி	0 2 5
70	— அருவி	1 0 31
71	— அருவி	1 1 8
72	— அருவி	0 2 4
73	மீறுப்பே எல் (அருவி)	0 1 21
74	மொறகொடமூக்கலான	5 3 34

மொத்தம் 637 1 36

(அனுராதபுரம், நி உ 11—1956)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,135 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஜே டபிளியு ஆர் கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வெயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலுக்கு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுபலாததை யைச்சேர்ந்த மஹப்பொத்தன கோறணியிலுள்ள கட்டுவறவெவ கிராமத்தி லிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல் லாம் கீழ்க்காணும் எல்லைகளுள்ளிருக்கின்றன —

வடக்கு குடமுகுவெவ கிராமத்தின் எல்லை, அருவி

கீழ்க்கு மூசிறியாவ கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பாகம் (வறறிய) (மூசிறியாவயினதும் வெலசியத்தேவயினதும் கிராமங்களின் எல்லைகள்) வெலசியத்தேவ கிராமத்தின் எல்லை

தெற்கு உடடியனகுளம் கோறணியின் எல்லை

மேற்கு உடடியனகுளம் கோறணியின் எல்லை

இலக்கை யளவை கிராமப்படம் இல 1,447

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	கருவலகலகெலே, பிலுகஹகெலே	30 3 31
2	— கற்பாறை	0 3 25
3	கருவலகலகெலே	20 0 16
4	— குளமும் அணைக்கட்டும (பாவியாமல்விடப்பட)	7 1 21
5	— ஷெ (ஷெ)	5 1 8
6	— அருவி (வறறிய)	2 3 14
7	கருவலகலகெலே	83 3 24
8	கருவலகலகெலே	14 0 29
9	கருவலகலகெலே	2 2 28
10	— அருவி (வறறிய)	0 1 10
11	தமமனுகெலே, வீரகஹகெலே, கருவலகலகெலே	31 2 9
12	— கற்பாறை	1 3 12
13	— அருவி (வறறிய)	1 3 37
14	வீரகஹகெலே, தமமனுகெலே	2 2 31
15	— அருவி (வறறிய) (அரைவாழி விசாலம்)	0 2 10
16	திக்கவெவேகெலே	4 0 13
17	ஷெ	0 0 34
19	திக்கவெவேகெலே	15 1 34
20	— அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட)	2 2 8
21	— கற்பாறை	14 0 11
22	திக்கவெவேகெலே, கருவலகலகெலே, பிலுகஹகெலே	74 3 29
23	— அருவி (வறறிய)	0 1 34
24	— அடிப்பாறை	0 1 8
25	— கற்பாறை	0 2 17
26	— அருவி (வறறிய)	0 3 18
27	— கற்பாறை	0 1 22
28	கருவலகலகெலே, திக்கவெவேகெலே, கட்டுவறவெவ வேகெலே, பிலுகஹகெலே	154 2 5
29	கட்டுவறவெவ (குளமும் அணைக்கட்டும)	24 3 29
30	பிலுகஹகெலே	1 3 1
31	கட்டுவறவெவ, பிலுகஹகெலே, திக்கவெவேகெலே	84 0 34
33	ஹொறவ எல்	0 0 6
34	பிலுகஹகெலே	0 1 4
35	— அடிப்பாறை	0 0 11
36	— அடிப்பாறை	0 0 8
37	— வண்டிப்பாறை	1 1 15
38	கோணகஹயாய	22 0 10
39	— கற்பாறை	3 0 35
40	— கற்பாறை	0 0 34
41	பிலுகஹகெலே	37 0 8
42	— அருவி (வறறிய)	0 0 3
43	— கற்பாறை	1 0 15
44	— அடிப்பாறை	0 0 32
45	— அருவி (வறறிய)	0 1 27
46	பிலுகஹகெலே	3 3 12
47	— அருவி (வறறிய)	0 1 29
48	— வண்டிப்பாறை	1 0 32
49	கருவலகலகெலே, பிலுகஹகெலே, பிலுகஹகெலே	41 0 21
மொத்தம்		699 0 24

(அனுராதபுரம், நி 2 12—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,136 (அனுராதபுரம்)

இத்தேவைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராததேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் (சூன்) (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கப்பட்டதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப் படுகிறது

1956 ம் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப் பட்டது

ஜே பிளபு ஆர் கதிராமன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும் குறிப்பு—(1) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலென ரெய்சிசர்) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்பட்டுகளை (சாலேயா ஜெனரல்) நில அளவைக் காரியகர் தந்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(2) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலுக்கு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாததை பகுதியைச்சேர்ந்த உடடியனகுளம் கோறணியிலுள்ள எத்தாபெந்த வெவ கிராமத்திலிருக்கும் கீழ்க் காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுள்ளிருக்கின்றன —

வடக்கு எத்தாபெந்ததே கிராமத்தின் எல்லை

கீழ்க்கு வெலேநேவெவ யினதும் உலப்பதகமயினதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு சீப்பு குளமயிலிருந்து கலென்பிந்துணுவெவ வரைசெல்லும் ரேட்டூ (இஹலை கைநட்டம் கிராமத்தின் எல்லை)

மேற்கு இஹலை கைநட்டம் கிராமத்தின் எல்லை

இலக்கை யளவை கிராமப்படம் இல 1,458

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ, று 'ப
1	எத்தாபெந்தவெவேகெலே	14 2 5
2	— அருவி	0 1 31
3	— அடிப்பாறை	0 0 27
4	எத்தாபெந்தவெவேகெலே	13 1 17
5	— அருவி	0 2 16
6	— அருவி	0 0 8
7	எத்தாபெந்தவெவேகெலே	0 2 36
9	— அருவி	0 1 28
10	எத்தாபெந்த அக்கரே (அருவியுடன் சேமிப்பு)	0 1 2
11	ஷெ (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 13
12	எத்தாபெந்தவெவ (குளமும் அணைக்கட்டும)	17 0 9
13	எத்தாபெந்தவெவேகெலே	13 1 29
14	— அருவி	0 0 37
15	— எத்தாபெந்தவெவேகெலே	13 2 20
16	— அருவி	0 0 31
17	— அருவி	0 0 29
18	எத்தாபெந்தவெவேகெலே	6 0 26
19	ஷெ	17 1 36
20	— அருவி	0 0 12
22	எத்தாபெந்தவெவேகெலே	19 1 31
23	— அடிப்பாறை	0 0 38
24	எத்தாபெந்தவெவேகெலே	46 3 5
25	— அருவி	1 1 33
26	எத்தாபெந்தவெவேமூக்கலான	4 1 26
27	— அருவி	0 0 18
28	எத்தாபெந்தவெவேமூக்கலான	4 2 11
மொத்தம்		175 2 14

(அனுராதபுரம், நி 2 13—1956)

காணியுரிமை நிரணய சட்டம்
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 3,137 (அனூராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப் பட்டது

ஜே டபிளபு ஆர் கதிராமன்,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் 'நிரணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெபிசர்) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்ததுள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனூராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாத்த பகுதியைச்சேர்ந்த உட்டியனகுளம் கோறணியிலுள்ள கற்கொலவெவ கிராமத்திலிருக்கும் கீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகள் கொல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு கனத்த கோறணியிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 797, கலெனபிந்துலுவெவயினதும் இறலகயினடமயினதும் கிராமங்களின் எல்லைகள் —

கிழக்கு பஹல, கயினடம கிராமத்தின் எல்லை
தெற்கு பஹல கயினடமயினதும் இச்சனகுளமயினதும் கிராமங்களின் எல்லைகள்

மேற்கு இச்சனகுளமயினதும் கனத்த கோறணியிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 798 கயிபிட்டியாவ இனதும் கனத்த கோறணியிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 797 கலெனபிந்துலுவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் இல் 1,464

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	— அருவி	0 0 14
2	கற்கொலவெவகெலே	3 1 32
3	— அடிப்பாறை	0 0 6
4	கற்கொலவெவகெலே	4 3 4
5	ஷே	0 3 33
6	— அருவி	0 1 0
7	— அருவி	0 1 9
8	கற்கொலவெவ (குளமும் அணைக்கட்டுமே)	37 0 10
9	கற்கொலவெவகெலே	21 3 1
10	— அருவி	0 2 14
11	கற்கொலவெவவேறண	12 3 15
12	கற்கொலவெவகெலே	46 1 7
13	ஷே	6 3 20
14	— அடிப்பாறை	0 0 14
15	— அருவி (வற்றிய)	0 0 30
16	கற்கொலவெவகெலே	1 1 23
17	— அருவி	0 0 19
18	கற்கொலவெவகெலே	3 0 10
19	ஷே	27 3 26
20	— அருவி	0 3 13
21	கற்கொலவெவகெலே	34 3 27

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
22	கற்கொலவெவவேறண	32 0 14
23	— அடிப்பாறை	0 1 33
24	பலுகஹவத்த	0 3 38
25	கற்கொலவெவவேறண	0 1 11
26	நஜயேவேறண (போகும் வழிக்கான சேமிப்பு)	0 2 9
27	பலுகஹவத்த	1 0 24
29	நஜயேவேறண (போகும் வழிக்கான சேமிப்பு)	0 0 15
30	எஹ்டுகஹகும்புற	1 1 26
31	ஷே (ஹொறவ எல்வுக்கான சேமிப்பு)	0 0 16
33	நஜயேவேறண (குளத்தின் அணைக்கட்டுமே சேமிப்பு)	0 3 2
34	— எல்	0 0 12
35	நஜயேவேறண (குளத்தின் அணைக்கட்டுமே சேமிப்பு)	0 2 36
36	எஹ்டுகஹ கும்புற (குளத்தின் அணைக்கட்டுமே சேமிப்பு)	0 1 14
38	ஷே	0 2 28
41	ஹொறவஎல்	0 0 31
42	கற்கொலவெவகெலே (குளத்தின் அணைக்கட்டுமே சேமிப்பு)	1 1 35
43	எஹ்டுகஹஇடம்	3 1 2
44	பலுகஹஇடம்	2 1 3
45	எஹ்டுகஹவேறண	2 0 35
46	தம்பகஹஅக்கறே	2 3 1
47	கற்கொலவெவகெலே	1 2 27
48	ஷே (சவக்காலை)	0 3 36
49	ஷே (போகும் வழி)	0 0 16
50	தம்பகஹ அக்கறே	2 0 0
51	ஷே	2 0 0
52	ஷே	0 0 17
53	எஹ்டுகஹ இடம்	1 0 18
54	ஷே	0 3 35
55	பலுகஹவத்த	0 3 29
56	கொஹொமபகஹவத்த	0 1 1
57	ஷே	0 1 4
58	எஹ்டுகஹவத்த	1 0 0
59	— அடிப்பாறை	0 0 22
60	வெம்புகடுவ	0 3 39
61	கற்கொலவெவகெலே	1 3 30
62	எஹ்டுகஹவேறண	16 2 31
63	கற்கொலவெவகெலே	64 3 23
64	ஷே	21 1 26
65	கற்கொலவெவவேறண	10 2 30

மொத்தம் 383 3 16

(அனூராதபுரம், நி 14—1956)

காணியுரிமை நிரணய சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 3 138 (அனூராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப் பட்டது

ஜே டபிளபு ஆர் கதிராமன்,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் 'நிரணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெபிசர்) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்ட்ரிக்ட், ஹூறுலுபலாதத் தையச்சோந்த உட்குளம் கோறணியிலுள்ள இச்சன்குளம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக்காணித் துணடுகளெல் லாம் கீழ்க்காணும் எல்லைகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு (கனத்த கோறணியிலுள்ள) இறுதிக் கிராமப்படம் இல 798 ல் உள்ள கயிபிட்டியால் கிராமத்தின் எல்லையும் கற்கொலவெவ கிராமத் தின் எல்லையும்

கீழ்க்கு பஹல் கயிநட்டம் கிராமத்தின் எல்லை

தெற்கு அம்பகஹவெவ கிராமத்தின் எல்லை, இச்சன்குளம் எலயின ஓர் பாகம் (அம்பகஹவெவ கிராமத்தின் எல்லை) அம்பகஹவெவ ஓயலின ஓர் பாகம் (பெரிய குளம் கிராமத்தின் எல்லை), உலகல் கோறணியிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல 1,249 (உலகல் கோறணியிலுள்ள) இறுதிக் கிராமப்படம் இல 1,249 ல் உள்ள பெரிய குளம் கிராமத்தின் எல்லை

மேற்கு (கனத்த கோறணியிலுள்ள) இறுதிக் கிராமப்படம் இல 799 ல் உள்ள கட்டுக்கெலியால் கிராமத்தின் எல்லை

இலக்கை யளவை கிராமப்படம் இல 1 465

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	இச்சன்குளம்கெலே	10 2 13
2	— அடிப்பாதை	0 0 7
3	இச்சன்குளம் கெலே	91 2 15
4	யோதளல் (அருவி)	2 0 36
5	— வண்டிப் பாதை	0 1 11
6	இச்சன்குளம்கெலே	6 2 5
7	ஹெல்மபகஹஇடமவெல்	2 0 37
8	இச்சன்குளம்கெலே	1 2 38
9	குமபுகஹவெல்	0 3 39
10	மயிலகஹவெல்	0 3 15
11	தம்பகஹவெல்	1 2 26
12	ஷெ	2 1 2
13	ஷெ	2 0 27
14	ஷெ (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 2 24
15	— வாய்க்கால்	0 2 9
16	மயிலகஹவெல் (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 2 32
17	தம்பகஹவெல்	0 1 30
18	மயிலகஹவெல்	1 2 23
19	ஷெ	2 3 32
20	ஷெ (இச்சன்குளம் எல்வுடனும் அம்பகஹவெல் ஓயவுடனும் சேமிப்பு)	1 3 8
21	அம்பகஹவெல் ஓயல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 2
22	இச்சன்குளம் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 8
23	ஹெறல்வ எல் (அருவி)	0 2 17
24	— வாய்க்கால்	0 1 12
25	புருளவெல்	35 2 12
26	இச்சன்குளம்கெலே	21 0 4
27	கோனகஹவெல்	1 1 34
28	மயிலகஹகுமபுற	1 1 29
29	குமபுகஹவெல்	0 3 11
30	ஷெ	1 0 0
31	கீகஹவெல் (ஹெறல்வ எல்வுடன் சேமிப்பு)	0 0 28
32	ஷெ	2 1 36
33	பலுகஹஇடம் (பாதைக்கான சேமிப்பு)	0 0 14
34	ஹெல்மபகஹஇடம்	0 1 30
35	பலுகஹவெல்	2 2 21
36	கதுறுகஹஇடம்	1 0 7
37	ஹெல்மபகஹவெல்	2 1 16
38	இச்சன்குளம்கெலே (யோத எல் அனைக்கட்டுடன் சேமிப்பு)	3 1 23
38½	ஹெறல்வ எல் (அருவி)	0 0 10
40	கோனகஹகெலே	0 1 18
43	ஹெறல்வ எல் (அருவி)	0 1 14
44	இச்சன்குளம்கெலே	0 2 26
45	பல்லியஇடம் (பள்ளிக்கான சேமிப்பு)	0 1 39
46	இச்சன்குளம்கெலே	4 3 33

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
47	வானளல் (அருவி)	0 0 23
48	இச்சன்குளம்கெலே	2 3 32
49	இச்சன்குளம்கெலே (குளமும் அனைக்கட்டுமும்)	94 3 23
மொத்தம்		312 0 31

(அனுராதபுரம், நி உ 15—1906)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,139 (அனுராதபுரம்)

இத்தொடரணத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இக்காணியிற் கையெழுத்திடப்படவருக்கு** ஒருவரும் அறிவிக்காமலிருக்காவிட்டால், காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தொடர் அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலுள்ள கொடும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப் பட்டது

ஜெ டபிளவு ஆர் கதிராமன்

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காகித உறைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொடும்பு (செறிலமென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தார் மிடமும் அவைகளின் அளவைப்பட்டுகள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமொர்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்ட்ரிக்ட், ஹூறுலுபலாதத் பகுதியைச்சோந்த உட்குளம் கோறணியிலுள்ள அம்பகஹவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக்காணித் துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகட்குள்ளிருக்கின்றன

வடக்கு இச்சன்குளம் எலயின ஓர் பாகம் (இச்சன்குளம் கிராமத்தின் எல்லை) இச்சன்குளமயினதும் பஹல் கைநட்டமயினதும் கிராமங்களின் எல்லைகள் கஹட்டக்கல்திலிய வரை செல்லும் அடிப்பாதை (பஹல் கைநட்டம் கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு திறப்பநேயிலிருந்து கஹட்டக்கல்திலிய வரை செல்லும் கிராமச் சங்க வண்டிப் பாதையின் ஓர் பாகம் (குடாஹிமபுட்டு கொல்லேய யினதும் மஹஹிமபுட்டு கொல்லேயயினதும் கிராமங்களின் எல்லைகள்)

தெற்கு திறப்பநேயிலிருந்து கஹட்டக்கல்திலிய வரை செல்லும் கிராமச் சங்க வண்டிப்பாதையின் ஓர் பாகம் (மஹஹிமபுட்டு கொல்லேய கிராமத்தின் எல்லை) உலகல் கோறணியிலுள்ள இறுதிக் கிராமப்படம் இலக்கம் 1,249 பெரிய குளம் கிராமத்தின் எல்லை

மேற்கு உலகல் கோறணியிலுள்ள இறுதிக் கிராமப் படம் இலக்கம் 1 249 பெரிய குளம் கிராமத்தின் எல்லை, அம்பகஹவெல் ஓயலின ஓர் பாகம் (உலகல் கோறணியிலுள்ள) இறுதிக் கிராமப்படம் இல 1,249 பெரியகுளம் கிராமத்தின் எல்லை

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,466

காணித துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
3	அம்பகஹவெவேகெலே	10 3 34
4	பாலுபிம்ப (அடிப்பாதை)	0 0 12
5	ஷே	0 3 31
6	அம்பகஹவெவேகெலே	0 0 28
7	ஹொறவ எல (அருவி)	0 0 11
9	வானஎல (அருவி)	0 1 26
10	— அடிப்பாதை	0 0 1
11	அம்பகஹவெவேகெலே	5 3 18
12	— அடிப்பாதை	0 1 23
13	அம்பகஹவெவேகெலே	24 2 29
14	— கிராமச் சங்க வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 9
15	— ஷே (ஷே)	0 0 37
16	அம்பகஹவெவேகெலே (குளமுட அணைக்கட்டும)	102 0 9
17	அம்பகஹவெவேகெலே (அணைக்கட்டும சேமிப்பு)	1 3 2
19	ஷே	1 2 1
22	இச்சனகுளம் எல (அருவி)	0 2 5
23	ஷே (அருவி) (அரை வாசி விசாலம்)	0 2 3
25	அம்பகஹவெவேகெலே ஷே (அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 4
26	அம்பகஹவெவேகெலே (அருவி)	2 2 15
29	பீக்கஹேன	0 0 32
30	பீக்கஹேன	19 1 7
31	ஹொறவ எல (அருவி)	0 0 20
32	அம்பகஹவெவேகெலே (ஹொறவ எல குளம்) (சேமிப்பு)	0 0 18
33	ஷே (ஷே)	0 1 19
35	வான எல (அருவி)	0 0 10
37	அம்பகஹவெவேகெலே (அணைக்கட்டும சேமிப்பு)	0 2 5
38	வானஎல (அருவி)	0 2 21
39	பீக்கஹேன	1 0 0
40	— அணைக்கட்டு	0 1 10
41	அம்பகஹவெவேகெலே (பாவியாமல் விடப்பட்ட குளம்)	0 2 24
42	— அடிப்பாதை	0 0 8
43	அம்பகஹவெவேகெலே	28 3 19
44	— கிராமச்சங்க வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 3 19
45	— அடிப்பாதை	0 0 5
46	ஹொறவெவேகெலே	1 0 6
47	— அருவி (வறறிய)	0 2 1
48	ஹொறவெவேகெலே	16 2 8
49	— கிராமச் சங்க வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 1 25
மொத்தம்		228 3 25

(அனுராதபுரம், நி உ 16—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3 140 (அனுராதபுரம்)

இதன்கீழ்க் குறிப்பிடப்பட்ட அட்டவணியில் விவரிக்கப்பட்டுள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேராததைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பினிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஜே டபிளியூ ஆர் கதிராமன்
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களைக்கொண்ட இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும் குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தார் மூலம் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) சில அளவைக் குறியீடுகளுக்கிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுரம் இலங்கை, ஹூறுறுபுலத்தையேசேர்ந்த உடையனகுளம் கோற்றையிலுள்ள மஹகெலேகம் கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகளை இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்டுகளிருக்கின்றன—

வடக்கு குமபுகுவெவிலிருந்து கலென்பிந்துணுவெவ வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (தற்கொலலேவ கிராமத்தின் எல்லை) தற்கொலலேவ கிராமத்தின் எல்லை குமபுகுவெவிலிருந்து கலென்பிந்துணுவெவ வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (தற்கொலலேவ கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு தற்கொலலேவ கிராமத்தின் எல்லை

தெற்கு இலங்கை கிராமத்தின் எல்லை

மேற்கு தெமட்டவெவ கிராமத்தின் எல்லை

இலங்கை யளவை கிராமப்படம் இல 1 473

காணித துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	— கிராமச் சங்க ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 0 21
2	புறங்குஹேன, மஹகெலேஹேன தெமட்டவெவ கெலே தற்கொலலேவகெலே	8 0 26
3	வான எல (வாயக்கால்)	0 0 29
4	தற்கொலலேவ கெலே (சுவக்கால்)	1 1 3
5	முனலந்தேஹேன கட்டுலந்த, தம்பகஹேன மில்லகஹேன, மஹகெலேஹேன றஜ்யே கெலே, தெமட்டவெவகெலே குடுபிறியலந்த	130 0 24
6	— கிராமச் சங்க ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 1 22
7	முனலந்தேகல (கற்பாறை)	1 0 5
8	— அருவி	0 2 13
9	— அருவி	0 0 2
10	— அருவி	0 0 30
மொத்தம்		112 0 15

(அனுராதபுரம், நி உ 17—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,141 (அனுராதபுரம்)

இதன்கீழ்க் குறிப்பிடப்பட்ட அட்டவணியில் விவரிக்கப்பட்டுள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சேராததைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பினிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஜே டபிளியூ ஆர் கதிராமன்
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களைக்கொண்ட இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(D) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தார் மூலம் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) சில அளவைக் குறியீடுகளுக்கிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்விவரங்களை அனைத்துருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்ட்ரிக்ட் ஹூறுபு புவாத் கையசேராத உட்குடினகரம் கோறையிலுள்ள மெக்சீசேவ கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணைகள் இக்காணித் துணைகளை லாம கீழ்க் காணும் எல்லைகளுள்ளிருக்கின்றன —

வடக்கு குடாஹிமபுட்டு கொல்லேவ கிராமத்தின் எல்லை, வானளவ (குடா கெலேகம் கிராமத்தின் எல்லை) குடாகெலேகம் கிராமத்தின் எல்லை

கீழ்க்கு குடாஹிமபுட்டு கொல்லேவ கிராமத்தின் எல்லை, மயிலகல்வெவயிலிருந்து இறல கைநடமவரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (குடாஹிமபுட்டுவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு மயிலகல்வெவயிலிருந்து இறலகைநடம வரைசெல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (மயிலகல்வெவ கிராமத்தின் எல்லை) மயிலகல்வெவ கிராமத்தின் எல்லை

மேற்கு மயிலகல்வெவயினதும் குடாஹிமபுட்டுகொல்லேவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கையளவை கிராமப்படம் இல 1,475

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	தம்பகஹேன	0 1 36
3	குடாஹிமபுட்டு, குடாஹிமபுட்டு	2 0 0
4	தம்பகஹேன	1 3 21
5	வானளவ (வாயக்கால்)	0 1 3
6	தம்பகஹேன, கொடவெருவூட்டிய	4 3 14
7	நெல்லுநெய்யி, நெல்லுநெய்யி (குளத்துக்கும் அணைக்கட்டுக்குமான சேமிப்பு)	0 2 38
10	தம்பகஹிமபுட்டு	1 3 7
12	ஹொறவளவ (வாயக்கால்) (குளத்துக்கும் அணைக் கட்டுக்குமான சேமிப்பு)	0 0 7
13	ஹொறவளவ (வாயக்கால்)	0 0 6
14	நெல்லுநெய்யி (அணைக்கட்டுக்கான சேமிப்பு)	0 2 10
15	ஷெ (ஷெ)	0 0 13
16	ஹொறவளவ (வாயக்கால்)	0 0 17
17	நெல்லுநெய்யி (அணைக்கட்டுக்கான சேமிப்பு)	0 0 6
18	— அடிப்பாதை	0 0 32
19	மெக்சீசேவெவ (குளமும் அணைக்கட்டும்)	86 3 29
20	— கிராமச் சங்க ரேட்டின் அரைவாசி விசாலம்	0 1 19
21	— ஷெ (ஷெ)	0 0 30
மொத்தம்		100 2 8

(அனுராதபுரம், நி உ 18—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3 142 (அனுராதபுரம்)

இத்தொடரணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) காத்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயல்வேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 1 ம பிரிவினையடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

ஜே டபிளவு ஆர் கதிராமன்
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலையடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் கையுரிமை இடது கையகக் மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விவரம் கொழும்பு (செறில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயர் ஹொரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் குக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்விவரங்களை அனைத்துருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை

அட்டவணை

வட மத்திய மாகாணம் அனுராதபுர டிஸ்ட்ரிக்ட் ஹூறுபு புவாத் கபுத்தியசேராத உட்குடினகரம் கோறையிலுள்ள தெமட்டவெவ கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துணைகள் இக்காணித் துணைகளைல்லாம கீழ்க்காணும் எல்லைகளுள்ளிருக்கின்றன

வடக்கு குடாஹிமபுட்டு கொல்லேவ கிராமத்தின் எல்லை, ஹொறவளவ (குடாஹிமபுட்டுவெவ கிராமத்தின் எல்லை) குடாஹிமபுட்டு கிராமத்தின், அணைக்கட்டு (குடாஹிமபுட்டுவெவ கிராமத்தின் எல்லை) குடாஹிமபுட்டுவெவ கிராமத்தின் எல்லை, தற்கொலலேவகை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (குடாஹிமபுட்டுவெவ கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு மஹகெலேகமயினதும் இறலகமயினதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு தம்பகநதவெவ கிராமத்தின் எல்லை, மயிலகல்வெவயிலிருந்து குடாகெலேவயினதும் வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (சியம்பலேவ அல்லது மஹசியம்பலேவ கிராமத்தின் எல்லை (பொறவெவ கிராமத்தின் எல்லை)

மேற்கு குடாஹிமபுட்டுவெவயிலிருந்து பொறவெவவரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (மயிலகல்வெவயினதும் மெக்சீசேவ இனதும் கிராமங்களின் எல்லைகள்)

இலங்கையளவை கிராமப்படம் இல 1,478

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	— கிராமச் சங்க ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 2 17
2	கதுறுகஹேன, நனவறுகஹேன இடம் (ரேட்டின் சேமிப்பு)	0 3 8
3	மீகஹேன	2 2 28
4	போகஹேன	5 2 7
6	ஹொறவளவ (வாயக்கால்)	0 0 18
7	தம்பகஹேன, புறுத்தகஹேன, பஹேன	2 0 8
8	— கிராமச் சங்க ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 0 6
9	தம்பகஹேன (குளத்தின் அணைக்கட்டுக்கான சேமிப்பு)	1 2 13
10	தெமட்டவெவ (குளமும் அணைக்கட்டும்)	64 2 33
13	— அருவி	0 0 23
14	மீகஹேன	0 0 33
15	பஹேன	3 1 19
16	— வண்டிப்பாதை	0 0 22
17	சதுறுகஹேன, சியம்பலகஹேன	19 2 23
18	— கிராமச் சங்க ரேட்டின்	0 2 5
19	கதுறுகஹேன, கொடகஹேன	1 1 36
21	எஹேன	1 3 39
22	வானளவ (வாயக்கால்)	0 0 7
23	தம்பகஹேன நுகஹேன	0 3 5
24	— கிராமச் சங்க ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 0 19
மொத்தம்		106 2 9

(அனுராதபுரம், நி உ 19—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,143 (அனுராதபுரம்)

இத்தொடரணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (நவம்பர்) காத்திகை மாதம் 16 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன்

விஷயத்திற்கு செயல்படுத்தப்படும் செயலுக்கு முடிவுகளைப்பற்றி மேற்கொள்ளப்படும் சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 25 ந திகதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியரிமை நிர்ணயப் பகுதிக் கந்தேரீரிற் கொடுக்கப்பட்டது

ஜே டபிள்யூ ஆர் கதிராமன்
காணியரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெற்றிலையுமுள்ள வழியுரித்து அக்காணிக் குறக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுபலாததப் பகுதியைச்சேர்ந்த உடியன்குளம் கோறனையிலுள்ள பஹலதமமனன்கும ராமத் தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு புலியன்குளம் கிராமத்தின் எல்லை
கிழக்கு உடியன்குளமயினதும் தமமனன்குமயினதும் கிராமங் களின் எல்லைகள் அணைக்கட்டு (சுமமனன்கும கிராமத்தின் எல்லை), தமமனன்கும கிராமத்தின் எல்லை

தெற்கு உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 1 240 கட்டுபுலியன்குளம் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லைகள், உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 1 239 இஹல் சந்தனன்

குளம் புறூலயாயேபிடங்கனி எல் (உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 1 239 இஹல் சந்தனன்குளம் கிராமத்தின் எல்லை), உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 1,239 இஹல் சந்தனன் குளம் உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப் படம் 1,238 இடிகட்டிய

மேற்கு உலகலை கோறனையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல் 1,238 இடிகட்டிய இன்னும் இறுதிக் கிராமப்படம் இல் 1 241 தினிபிடிகம் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யாவை கிராமப்படம் இல் 1 503

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கோமறிக்கலையாய, தொனிகலேழ்க்கலான	21 1 27
2	கறதிக்கலே (கறபாறை)	1 1 0
3	வான எல் (அருவி)	0 3 27
4	மீகஹயாய	14 1 38
5	கறதிக்கலையாய, தம்பகஹூட்டம்	2 0 13
8	மீகஹயாய, பஹலகட்டுப்பொத்தகெலே	14 2 27
9	ஹோறவ எல் (அருவி)	0 0 21
10	பஹலதமமனன்குளம் குளம் (குளமும் அணைக்கட்டும்)	28 3 6
11	மீகஹயாய	2 2 6
12	மீகஹயாய, கறதிக்கலையாய மொறயாய, புறூல யாயேழ்க்கலான	203 3 7
13	மொறயாய வெட்டிபுக்கலேழ்க்கலான, கோமறி காலையாய	88 1 5
14	— அருவி	0 1 15
15	புறூலயாயேபிடங்கானி எல் (அருவி)	0 0 27
16	ஷெ (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 14
17	ஷெ (அருவி)	0 2 2
18	— அருவி	0 0 24
19	— அருவி	0 2 0
20	— எல்	0 3 8
21	— அருவி	0 0 20
22	மொறயாய	3 0 30
மொத்தம்		384 0 37

(அனுராதபுரம், தி உ 20—1956)

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

குறி இல் MA/AC/390/55

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரதிகளை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவல் த சிலவா ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் திருத்தம் சட்டத்தின் படியும் பின் விவரிக்கப்பட்ட காணி ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டிய தென்றும் இச்சட்டப்பிரகாரம் ஆட்சி ஒப்புக் கொள்ளப்படுமென்றும் இததால் பிரதிகளை செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல் J 56 L G 161

கொழும்பு
1956 ம ஆண்டு ஒக்டோபர்மீ 8 ந உ

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட வெள்ளவத்தை தெற்குத் தொகுதி 55 வது ஒழுங்கை 5 ம வரிப்பண இல் காணியின் பகுதியும் ஏ 0 று 0, ப 1 53 விசாலமும் பின் கண்ட எல்லையுமுள்ளது —

வடக்கு 55 வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கிழக்கு துண்டு 29 பிரதமபட்டது இல் A 3,897 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி மேற்கு வெள்ளவத்தை 55 வது ஒழுங்கை 7 ம வரிப்பண இல் காணி

குறி இல் MA/AC/1808/56

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரதிகளை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவல் த சிலவா ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம

இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் பின் விபரிக்கப்பட்ட காணி ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டியதென்றும் இச் சட்டப்பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இததால் பிரதிகளை செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல் J 56 L G 371 ,

கொழும்பு
1956 ம ஆண்டு ஒக்டோபர்மீ 8 ந உ

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மாதம்பிட்டிக் தெற்கு மகாவத்தை வீதி 147 ம வரிப்பண இலக்கமும் ஏ 0 று 0, ப 3 19 விசாலமும் பின் கண்ட எல்லையுமுள்ள காணி —

வடக்கு கிழக்கும் மகாவத்தை வீதி தெற்கு மகாவத்தை வீதி 145, 149 ம வரிப்பண இல் காணிகள், மேற்கு மகாவத்தை வீதி 149 ம வரிப்பண இல் காணியும், மகாவத்தை வீதியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்த) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவல் டி சிலவா ஆகிய நாள் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு
1956 ம ஆண்டு செப்டம்பர்மீ 30 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனெடுவின் இலக்கம் LD 4962 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 360

காணியின விபரம்

கண்டி மாவட்டம், உட்புலதகம், சமவில கிராமத்திலுள்ள காசலரே தொட்டத்தில் ஏறக்குறைய 1 ஏ 1 ரூ 0 50 பேர்ச்சல விசாலமுள்ள காணியின பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு அதே காணியின பாகம் (தேயிலை) கிழக்கு அம்பனதொட்ட ஓய (இடது கரை ஓரம்) தெற்கு அரசாங்க காணி பி பி ர 2,373 மேற்கு ஆரம்பபட்ட இலக்கம் ஏ 2 015 ல் துணை 3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ரூப நலமபாய் 10 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டிவின இலக்கம் LD 4960 காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J AF 305

காணியின விபரம்

கண்டி மாவட்டம் அரிஸபத்தவ டிவிஷன், கொண்டதெனிய கிராமத்திலுள்ள போதொட்ட கும்புர என்னும் காணியில் ஏறக்குறைய 07 60 பாகம் விசாலமுள்ள இரண்டு காணி பாகங்கள் இதன் எல்லைகள் —

வடக்குமேல் எச் கிரியத்தே, உரிமை கூறும் அதே காணியின மீதி பாகம், கிழக்கு ரத்மல எல வெல்ல, தெற்கு டி பசிந்தரா உரிமை கூறும் அதே காணியில் மீதி பாகம் மேற்கு எச் கிரியத்தே, டி பசிந்தரா உரிமை கூறும் அதே காணியின பாகம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ரூப நலமபாய் 2 ந ல

காலி டிஸ்திரிக் உசுண்டிவின இலக்கம் LA/B 34 காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J 54 L 222 VE

காணியின விபரம்

காலி டிஸ்திரிக் கங்கபொட பத்துவில் கிளிமெல்லகலு கிழக்கில் கிளிமெல்லகலு கிழக்கு கிறு கிராமத் தலைவா பகுதியில் 45 ஏக்கர்கள் கொண்ட ஹொற்கொடலகலான என்னும் ஒரு காணித்துண்டு எல்லைகள் —

வடக்கு ஹொற்கொட—மூகலான வட்ட டொடங்கொட—நடகம் PWD பாதை கிழக்கு பிபிலிஉருமுல்லாவும் டொடங்கொடவல தெற்கு மஹவட்டாவும் கொற்கலவட்ட மேற்கு கிரிவெல்லகலுடெனிய யாய

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம

ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/56 T 325/LM, 5625

கொழும்பு,

1956 ம ரூப ஓகரோபாய் 22 ந ல

காணியின விபரம்

கேகாலே டிஸ்திரிக் தெலிகம்பல கோறனை கீழ புளதகம் காரியாதி காரியின பிரிவில், வெனதல வசமத்தில, வெனதல கிராமத்தில் அமைந்துள்ள 1 ஏக்கர் விசாலமுடைய பொறலுவலேலத்த அல்லது பலகொற்றுலேவத்த காணியின எல்லைகள் —

வடக்குமேல் மேற்கும் பி டி ஆ கறுணுடனுவினது காணி கிழக்கு எல ஏ கிறிவார்தன், எச் பொடிசிங்கோ உரிமை கூறும் காணி, தெற்கு வெனதல பெனத்த கோவிலினது காணி

இல R/Q 129

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம, பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

பிரதம படம் இல A 4,012 இருக்குமிடம்—பொறலைகமுல

துண்டு 1

காணியின பெயர் டெலகலாகாவத்தை விபரம் 20 வருஷக்கு சென்ற 20 தென்கைகையும், எல்லை ஓரமாக நிற்கும் 40 வருஷக்கு சென்ற 61 ரப்பா மரங்களையும் ஒரு மினசாரக் கம்பத்தையும் ஒலிபரப்பும் கம்பின பகுதியையும் கொண்ட வெளியான தரிசு நிலம், உரித்தானியின் பெயர் டாக்டர் எ எஸ் கொடலிப, பிறியியா மருந்துச்சாலும் இல 23, மிரிகம ரோட, நாகொழும்பு, விசாலம் ஏ 3, ரூ 3, ப 33*4

மேற்குறித்த காணிக்கு உரித்து பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட கரியகாரர்முலமாக 1956 ம ரூப டிசம்பர் மாதம் 13 ந தேதி 3 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கும் உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ரூப டிசம்பர் மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப் படுகின்றனா 1956 ம ஆண்டு செப்டம்பர் 28 ந திகதி இலங்கை அரசாங்க கெசெற பத்திரிகை இல 10,976 ல பிரசுரிக்கப்பட்ட இக்காணி யைப்பற்றிய அறிவித்தல இத்தால ரத்துசெய்யப்பட்டுள்ளது

யு ஏ குண்டன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசுண்டு

கொழும்புக் கச்சேரி,

1956 ம ரூப நலமபாய் 10 ந ல

இல LH/A 222

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்பிரகாரமும் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

திராம விஸ்தரிப்பிற்காகக் கொள்ளப்படுகிறது மேல் மாகாணம், கருத்துறை மாவட்டம், கைக்க கோரூனை, அதிகாரிப்பத்து அத்துணுகை (முல்லிம்)யில், ஆரம்பப்படும் A 4,034 ல

உள்ள துண்டு 1

துண்டு 1

காணியின பெயர் கிரிதெலகலாகாவத்தை அல்லது கிரிதெலகலாகாவத்தை விபரம் 40 வயதான நப்பா உரிமைகோருவோர் பெயர்கள் பண்டார கமை, பெமுணுமுல்லையச் சோந்த (1) பதிரகே சியனேரி பெரோரா,

(2) பதிரகே சேதிரிஸ் பெரேரா, (3) பதிரகே ஆரோன பெரேரா, (4) பதி பணகே வில்லியம் பெரேரா, (5) பதிபணகே சவாரிஸ் பெரேரா * (6) பதி பணகே நோனாஹாமி பெரேரா, விசாலம் ஏ 1, ஸ்ர 2 ப 139

*1 2 4, 6 ம இலக்கங்களிற் குறிப்பிடப்பட்டோ, ரப்பா மரங்களினால் உரிமை கோருகின்றனா

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ஆர் ஜனவரி மாதம் 18 ந தேதி காலை 10 மணிகளுக்கு ஹொரேனை உ ஆர் ஓ கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1957 ம ஆர் ஜனவரி மாதம் 10 ந திக்ஷிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஈ எம் டி விக்ரமசிங்கம்,
டிஸ்திரிக்ட் உதவி அரசாட்சி ஏசனாடு

கருத்துறைக கச்சேரி,
1956 ம ஆர் நவம்பர் 6 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 31 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் கீழ் அடவணியில் குறிக்கப்பட்ட காணியை அரசாங்கம் எடுத்தற்காக, அக்காணியின் நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1,900 கண்டி. மாவட்டக் கோட்டில் செலுத்தப்படாதுகிறதென்றும், இக்காணியின் உரிமைகாரர்கள் இப்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்றும், கண்டி அரசாங்க உதவி அபிதர் ஆறுமுகம்பிள்ளை தடசனா மூர்த்தி ஆகிய நாள் இததால் அறிவிக்கின்றனா

ஆ த மூர்த்தி,
அரசாங்க உதவி அபிதர்

கண்டி கச்சேரி,
1956 ம ஆர் நவம்பர் 7 ந உ.

அட்டவணை

மத்திய மாகாணம், கண்டி. மாவட்டம், பாதத்துமபர பகுதி, பலலே கம்பஹ கோற்றை, தொரகமுவ கிராமத்தில் தெலகஹாவத்த எனப்படும் காணியில் ஏ 0, ஸ்ர 0 ப 370 விசாலமுள்ள இரு நிலப் பகுதியில் அளக்கப்படும் பிரதமப்பட இலக்கம் A 2012 ல துண்டு 1 2 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றனா

L D 4932

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரகக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களா எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1,954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நாள் இததால் அறிவிக்கின்றனா

எடுத்தறக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம் துமபன பகுதி உட பலலத்த, மேற்கு கோற்றை, அலுதெனிய கிராமத்திலிருக்கும் ஏ 2, ஸ்ர 0, ப 6 விசாலமுள்ள தீயல் தோட்டத்தின் பகுதியை கிராமப்பட 19 திலிருந்து எடுக்கப்பட்ட 1 ம இலக்கப்படி 1041 ம துண்டு என அளந்து விபரிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது கல்கெதர தீயல் தோட்டத்திலிருக்கும் ஞானலல வினடா அவர்களால் உரிமை கோரப்படுகின்றது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆர் டிசம்பர் மாதம் 20 ந தேதி முற்பகல் 11 மணிகளுக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆர் டிசம்பர் மாதம் 13 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா காணியின் உரிமையை

ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ருபுறறிய தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாதனங்களையும் விசாரணையின்போது சமர்ப்பிக்கவேண்டும்

ஆ த மூர்த்தி,
டிஸ்திரிக்ட் உதவி அரசாட்சி ஏசனாடு

கண்டி கச்சேரி,
1956 ம ஆர் நவம்பர் 9 ந உ.

L D 4843 / 355 L 247

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரகக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தறக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களா எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நாள் இததால் அறிவிக்கின்றனா

எடுத்தறக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், கண்டி பாதத்துமபர பகுதியில் கங்கவட்ட கோற்றை, கத்தியன கந்த கிராமத்திலுள்ள எலகலல தோட்டத்தில் 378 பாசல விசாலமுள்ள காணி பாகம் இதன விபரங்களை ஆரம்பப்பட இல ஏ 2,379 ல துண்டு 1 என விபரிக்கப்பட்டுள்ளது உரிமைகூறுபவா மிலிஸ் யு எல் ஏ வாஹாப, எலகலல எலட்டே, கண்டி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆர் டிசம்பர் மாதம் 20 ந தேதி பகல் 12 மணிகளுக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆர் டிசம்பர் மாதம் 13 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ருபுறறிய தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்

ஆ த மூர்த்தி,
டிஸ்திரிக்ட் உதவி அரசாட்சி ஏசனாடு

கண்டி கச்சேரி,
1956 ம ஆர் நவம்பர் 10 ந உ.

இலக்கம் CA/A 39

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படி 31 (b) பிரிவினகீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்டிருக்கும் காணிகளுக்கு உரித்து உடைந்தையுள்ளவர்களை பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்ட நஷ்ட ருபுறறிய ரூபா 42 50 பணத்தை 25946 ம இலக்கக்கொண்ட பலப்படியார் கோட அபிகவாட் நீதி மன்றத்தில் காட்டப்பட்டிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 31 (b) ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காலி டிஸ்திரிக்ட் உதவி அரசாங்க அபிதர் சம்பவலுக்கு சேமுலல ஹென்றி சிலவா ஆகிய நாள் இததால் அறிவித்தல் கொடுக்கின்றனா

எல் எல் எச் சிலவா
உதவி அரசாட்சி அபிதர்

காலிக் கச்சேரி,

1956 ம ஆர் நவம்பர் 9 ந உ.

காணியின் விபரம் ஆரம்பப்படும் A 1,513

துண்டு 2

காணியின் பெயர் மட்குமபுற விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 4 22 கிராமம் காலி டிஸ்திரிக்ட் வெல்லப்பாடத்து, மட்குமபுற உரித்தாளரின் பெயர் சுஹெருறு தேயில, மட்குமபுற (இறந்தவர்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு சட்டத்தின் 31 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், அமரநதோட்டை மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிகாரன் திரு வி பி எ பெற்றை ஆசிரியர் நான் பின்வரும் அட்டவணியிலுள்ள விவரிகளையே எடுத்ததற்குரிய நஷ்ட ஈடாக ரூ 1 12 தொகையை இத்தகு உரிய கணவான பெற்றுக் கொள்ளும்படியாக, தங்கால நிதிமன்றத்தில் கொடுப்பதற்காக

வி பி எ பெற்றை,
உதவி அரசாங்க அதிகாரி

அமரநதோட்டை கச்சேரி

1956 ம ஆண்டு கார்த்திகை மீ 6 ந் உ

காணி அட்டவணை

எத்கமலல்லே கிராமம், இ ப இல 284, 286 288 ஆசிரியனின் தொடா இல 1

துணை 136

காணியின் பெயர் தேபால் விபரம் நீர்ப்பாசன வாய்க்கால் அட்டவணை நூ நெல்லையல் விசாலம் ஏ 0, ரூ 0, ப 18

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடியுமான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கணக்கு கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையையும் (1) ம உட்பிரிவினையாக 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதற்கு அறிவிக்க கிணறேன்

எடுத்ததுகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

சோகப்பட்ட சபினிமென்ட் இலக்கம் 1 இல் இருந்து புதிய கிராமப்பட்டு இலக்கம் 87 ம ரூ 2 க்கும் கிராமம்—கோவிலை கிறுந்து வந்ததும்

துணை 42

காணியின் பெயர் யெல்வெட்டை தோட்டம் விபரம் ஒரு பலா மரம், ஒரு பாக்குமரம் (வயது 5-10 வருடம்) கொண்ட சேனா கணக்கு உரிமைகூறுபவரின் பெயர் த எஸ்டேட் கே எவ ஊவா லிமிடெட் ஐனாலை மிஸ்சென் வயிறு கோல அண்ட கோ லிமிடெட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 1, ப 27

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்படாத காரியகாரராமலமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 20 ந தேதி கால 10 30 மணிக்கு பதுங்கு கச்சேரியில் என்னுடைய வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 13 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி லுக்கினல்

இலத்திரிக உதவி அரசாட்சி எச்சரை

பதுங்கு கச்சேரி

1956 ம ஆண்டு கார்த்திகை மீ 10 ந் உ

இலக்கம் LM 5584

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடியுமான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கணக்கு கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையையும் (1) ம உட்பிரிவினையாக 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கணக்கு எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதற்கு அறிவிக்க கிணறேன்

எடுத்ததுகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பட்டம் PPA 844 கிராமம்—கருகல் இலால்

துணை 1

காணியின் பெயர் வல்கொட கேணை விபரம் 15 தென்கை, 8 பாக்கு 1 தெல், மரங்களையுடைய தோட்டம் உரிமையாளர் எல் ஆர் குணமலாநாமி, எல் ஆர் பொடிமாதமயா டி ஆர் ரிக்கிரிபண்டா, டி ஆர் புஞ்சிமாதமயா டி ஆர் பொடிமாதமயா டி ஆர் புஞ்சிபண்டா, டி ஆர் டி.கிரிபண்டா டி ஆர் புஞ்சிபண்டா டி ஆர் அனந்தநாமி டி ஆர் கிரிபண்டா கருகல் பெலிகல், டி ஆர் புஞ்சி நிலம், 80 துறவில் ஹிடோகம், அனூராதபுர, விசாலம் ஏ 0, ரூ 0, ப 31 9

துணை 2 காணியின் பெயர் வல்கொடவத்த விபரம் 46 தென்கை 6 பலா, 18 பாக்கு, 2 தெல், 8 கோப்பி மரங்களை யுடைய தோட்டம், உரிமையாளர் டி ஆர் புஞ்சிநிலம், 80 துறவில், ஹிடோகம் அனூராதபுர, விசாலம் ஏ 0 ரூ 2, ப 01 5

துணை 3

காணியின் பெயர் மூனமல்காணை, வல்கொடகேணை விபரம் 31 தென்கை, 7 பலா, 3 தெல் 7 ஹூமிடெல், 94 பாக்கு மரங்களை யுடைய தோட்டம், உரிமைகோருபவர் எல் ஆர் குணமலாநாமி, எல் ஆர் பொடிமாதமயா, டி ஆர் ரிக்கிரிபண்டா, டி ஆர் புஞ்சிமாதமயா டி ஆர் பொடிமாதமயா, டி ஆர் புஞ்சிபண்டா, டி ஆர் டி.கிரிபண்டா, டி ஆர் புஞ்சிபண்டா டி ஆர் அனந்தநாமி, டி ஆர் கிரிபண்டா, கருகல் பெலிகல் டி ஆர் புஞ்சிநிலம், 80, துறவில், ஹிடோகம் அனூராதபுர விசாலம் ஏ 0, ரூ 1, ப 12.

துணை 4

காணியின் பெயர் பொற்றலேவத்த அல்லது பொற்றலே பில்லே விபரம் 8 தென்கை 1 பலா, 1 ஹூமிடெல் மரங்களை யுடைய தோட்டம், உரிமைகோருபவர் பெயர் ஆர் டி அமாரிஸ், ஆர் டி லப்பலா, எல் ஆர் குணமலாநாமி, எல் ஆர் புஞ்சி அப்பநாமி ஆர் எல் ஜயதீவ, எல் ஆர் நரையாமி, எல் ஆர் உசுபுண்டா, எல் ஆர் பொடிமாதமயா எல் ஆர் பி பண்டா, கருகல், பெலிகல் விசாலம் ஏ 0 ரூ 0, ப 14 1

துணை 5

காணியின் பெயர் பொற்றலேவத்த அல்லது பொற்றலே பில்லே விபரம் 18 தென்கை, 21 பாக்கு, 1 தெல், 3 தென்கை மரங்களை யுடைய தோட்டம் உரிமைகோருபவர் பெயர் ஆர் டி அமாரிஸ், ஆர் டி லப்பலா, எல் ஆர் குணமலாநாமி, எல் ஆர் புஞ்சி அப்பநாமி, எல் ஆர் பொடிமாதமயா எல் ஆர் உசுபுண்டா, எல் ஆர் பி பண்டா, கருகல், பெலிகல் விசாலம் ஏ 0, ரூ 0, ப 28 8

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்படாத காரியகாரராமலமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 27 ந தேதி கால 9 30 மணிக்கு பெலிகல் எல். எம் எல் இல் என்னுடைய வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 20 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி அலுவலகம்,

இலத்திரிக அரசாட்சி எச்சரை

கோவிலை கச்சேரி

1956 ம ஆண்டு நவம்பர் மீ 5 ந் உ

காணிக் கச்சேரியைப்பற்றிய அறிவித்தல்

காணிக் கச்சேரி அறிவித்தல்

1 கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடும் விபரங்களையுடைய முடிவுகளுக்கான காணிக் கச்சேரி பங்குகள் பங்கு செய்வதற்கு குருநாகல் மாவட்ட வாசிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2 எல்லா விண்ணப்பங்களும் குருநாகல் மாவட்ட அரசாங்க அதிகாரி அவர்களுக்கு கீழ்க்காட்டப்படுகின்றன, மாதிரி விண்ணப்பத்திற்கு 1957 ம ஆண்டு மார்ச்சு மாதம் 12 ந் தேதி (12-1-57) அன்றே அதற்கு முன்போ கிடைத்தல் வேண்டும்

3 காணி கொடுப்பதற்குத் தகுந்த விண்ணப்பக்காரர்களைத் தெரிவு செய்வதற்கு பின்பு குறிக்கப்படும் திகதிகளிலும் இடங்களிலும், காணிக் கச்சேரி நடாத்தப்படும் இத்தகைய இடங்களிலும் விண்ணப்பக்காரருக்குத் தெரிவுப்படுத்தவதற்காக, ஒவ்வொரு விண்ணப்பக்காரனும் தனது விண்ணப்பத்தில், தனது முகவரியை (விலாசம்) தெளிவாக குறிப்பிடல் வேண்டும் ஒவ்வொரு விண்ணப்பக்காரனும் நேரிலோ அல்லது எழுத்தில் வேறொருவரோ மூலமோ கட்டாயமாக காணிக் கச்சேரிக்குச் சமூகமளித்தல் வேண்டும் விண்ணப்பக்காரனே அல்லது அவருக்காக வேறொருவரோ காணிக் கச்சேரிக்குச் சமூகமளிக்கவிட்டால் காணி பெறுவதற்கு விண்ணப்பக்காரன் விரும்பவில்லை எனக் கருதப்படும்

4 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரனும் தனது தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக் கச்சேரிக்கு 3 ரூபாய் வீதம் முற்பணம் கட்டல் வேண்டும் அல்லது அளவையும், செலவுகளையும் எவ்விதத்திலும் அரசாங்கத்தை உட்படுத்திவை எவ்வித காரணத்தையிடும், இந்த முற்பணம் திருப்பிக் கொடுக்கப்படாது எத்தனும் காரணத்திற்கு ஓர் குறிப்பிட்ட நபருக்கு, அவரது முற்பணம் திருப்பிக் கொடுப்பதில் இல்லாது, எனப்பதில் காணி அதிகாரியின் தீர்ப்பே முடிவானது

5 வருட மொனறுக்கு ரூபா 12,000 கடு உடபுட வருமானமுள்ள விவாகமாதவருக்கும், வருடமொனறுக்கு ரூபா 24 000 கடு உடபுட வருமானம் உள்ள விவாகமானவருக்கும், 25 ஏக்கருக்கு மேற்புடாமல் காணித துணடுகளை பஹடு செபவதற்கு விணைபபுங்களை பரிசீலனை செய்யபுபடு வருமானத்தை நிறுபிபுபுதற்காக வருமான வரி அதிகாரியால் கடைசியாகக் கொடுக்கபுபுட, வரி மதிபுபு அறிவித்தல் காணிக கச்சேரியில் சமாபித்தல் வேணடும வருமான வரி செலுத்தாத விணைபபுக்காரர்கள் காணியை பணபடுதத்த தங்கலிடம் போதிய முதலீடு இருக்கிறதென்பதை அததாசிபு பத்திரங்களை மூலம் நிறுபித்தல் வேணடும

6 விணைபபுக்காரர்களுக்கு, காணிபு பணபடுததற சடததனை கீழ காணி குத்தகைக்குக் கொடுக்கபுபடும இதனை மீது கட்டணம்—அபி விருத்தி செய்யபுபுடாத காணியின் பெறுமதியின் 4 வீதமாகும

7 அடவணையில் குறிகபுபுடள்ள காணிகளில் தெனனை காய களி வாககம், எலுமிசை போன்றவை பயிரிடுவதற்கு உகந்தவை எனக் கருதபடுகிற தெரிவு செய்யபுபுட விணைபபுக்காரர்கள் ஓர் அங்கு களிக்கபுபுட அபிவிருத்தித் திட்டத்தின்படி நிரந்தர பயிர்கள் நாட்டி காணியை பணபடுத்தல் வேணடும

8 மேலதிக விபரங்களை குருணுகல் மாவட்ட அரசாங்க அதிபரிட மிருந்து பெற்றுக்கொள்ளலாம்

எ ஓ வீரசிங்கு, அரசாங்க அதிபர், குருணுகல்

குருணுகல் கச்சேரி

1956 ம பூபு நவெம்பர்பு 7 ந ல

காணிகளின் அடவணை

கிராமத்தின் பெயர்	F	V	P	இல துணடு இல	விஸ்திரணம்
					எ று ப
மகாவிட்டிசூரிய	1568			16	41 1 5
குடா	1569			34	90 1 1
புஞ்சி நைடகம்	2483			3	25 3 7
புஞ்சி நைடகம்	2483			4	26 3 8
கெட்டுலாவ	2481			3	193 1 1
கரமபுகெட்டி	2490			3	18 2 17
தெனனகூனகம்	2828			30	101 2 0
தெனனகூனகம்	2828			72	25 2 12
கமில்லவை	2827			168	111 1 5
கமில்லவை	2827			189	17 1 34
கமில்லவை	2827			88	76 1 36
கமில்லவை	2827			113	25 2 31
கமில்லவை	2827			127	44 1 36
கமில்லவை	2827			103	26 0 35
கடத்தாவ	1574			1	52 0 24
கடத்தாவ	1574			2	76 1 24
கெனகமுவ	1575			67	25 1 28
அடமபு	1544			13	47 1 15
திம்பிரிபொனன	2706			11	30 3 37
பெறலை	2711			169	79 0 3
கறண்டவெறறிய	2836			32 (பகுதி)	25 0 0
மூவனவெல்லகெதர்	2844			65	40 3 1
எகொடபொலயகம்	2829			34	12 0 5
எகொடபொலயகம்	2829			52	39 2 0
எகொடபொலயகம்	2829			30	25 3 27
வல்பலுவ	2831			1	11 3 39
வல்பலுவ	2831			44	125 2 33
பெற்றபொல	2830			34	95 3 18
எகெல்பொக்குள்	2833			10	25 1 35
குடாறம்புகுகள்	2734A			18	8 2 16
குடாறம்புகுகள்	2734A			33	15 1 13
கலத்தபெளடிவெவ	2826			16	11 1 11
கலத்தபெளடிவெவ	2826			30	19 1 26
பஹலபலமுக்கெதர்	1746			1 (பகுதி)	14 1 20
எல்லகநத	1749			1	15 0 0
கல்வெவ	1798			37	35 2 6
வல்பலுவ	1803			7 (பகுதி)	44 0 0
டாற்றெல்ல	1769			4 (பகுதி)	20 0 0
அக்குறணை	1816			17	8 2 20
குறநைடவெறறிய	2708			31 (பகுதி)	50 0 0
திம்பிரிபொக்குள்	1546			17	96 3 3
இஹலகமுகொல்லவ	1664			1	25 1 39
கரமபுகுகம்	2490			3A	40 0 7

விணைபபு பத்திரம்

- 1 விணைபபுக்காரனின் பெயரும் முகவரியும் (விஸாசம்) -----
- 2 நிரந்தர விஸாசம் -----
- 3 தொழில் -----
- 4 இலங்கையார் -----

- 5 விவாகமானவரர், ஆகாதவரர், அவரின் கீழ ஆதரவாய இருப்பவரர் -----
- 6 வருமான அதிகாரியின் மதிப்பீடு அறிவித்தலின்படி வருடாந்த வருமானம் -----
- 7 எதாவது பண முதலீடுகள் இருப்பதால் -----
- 8 சொந்தக் காணியின் விபரங்களும், பாவியையும் ----- ,
புனசெய நிலம் ----- நெற காணி
எ று ப ----- எ று ப
- 9 முடிக்குரிய குத்தகைக் காணிகளின் விபரங்களும் பாவியையும் -----
புனசெய நிலம் ----- நெற காணி
எ று ப ----- எ று ப
- 10 விணைபபுக்கும் காணிகளின் விபரங்களும் தொகையும் -----
படம் ----- இல ----- கிராமம் -----
- 11 செய்யவிற்குக்கும் பயிர்கள் -----
- 12 வருடாந்தம் முதலீடு செய்யக்கூடிய தொகை -----
புனசெய நிலம் ----- நெற காணி
எ று ப ----- எ று ப

விணைபபுக்காரனின் கையொப்பம்

திகதி -----

நாளுவித அறிவித்தல்கள்

L J 1025

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிபிரமாணங்களை 21 (2) ம பிரமாணத்தின்படி அறிவித்தல்

சிறீ குசுபித்தவாதன சமீதியின் நமிககைப் பொறுப்பாளர்களான திருவாளர் கபபுறுஹாமி சிவரூலகே உக்கு பண்டா உபசக்கரூல், சீரூல் வெட்டுலகே கிரிஹாமி வெட்டுல மகா உபசக்கரூல் உக்குரூலகே கபபுறுல் உபசக்கரூல், நீல் வெலவிதாணை வெதருவகே அபபுறுல் உபசக்கரூல் உக்குரூலகே அபபுறுஹாமி உபசக்கரூல் எனபவர்கள் அஹுராக்குபுரம் மாவட்டம் றுவரகம் பலாதத் கிழக்குப் பெரும்பாக இறைவரி உத்தியோகத்தினால் பெரும்பாகத்தைச்சேர்ந்த சங்கலிககனத்த ராவ குடியேற்றத் திட்டத்திற்குட்பட்டதும் இறுதிக் கிராமத் திட்டப்படம் 122 ல 154 ம காணித்துண்டிலிருந்து 3 ஏக்கர் விஸ்திரணம் கொண்டது மான ஒரு முடிக்குரிய காணித்துண்டை பின்வரும் கட்டிடங்களை கொண்ட புத்த ஆலயம் ஒன்றை நிறுவவுதற்குக் குத்தகைக்குத் தருமாறு விணைபபுத்தள்ளனா என இதனால் அறிவிக்கப்படுகிறது

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது எனைய நிபந்தனை களோடு பின் வருவனவற்றிற்கும் அமைய குத்தகைக்காகிய மேற்படி விணைபபுத்தை அஹுமதிப்படுத்த உதடுகிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை ஆண்டொன்றுக்கு ரூபா 22 50

(ஆ) குத்தகைக் கெடுதலிருப்பவர்கள் குத்தகை தொடங்கிய ஐந்து ஆண்டு காலத்துக்கிடையில் அஹுராத்தபுரம் அரசாங்க மாவட்டத்து அதிபர் திருபதிபடும வித்ததில் கீழ்க்காட்டிய கட்டிடங்களை இந்த காணியில் நிறுவுதல் வேணடும

(1) 3 மாடி கொண்ட புத்தகோயில் (2) ஒரு டாக்பர் (3) ஒரு கிணறு (4) ஒரு கூட்டம் கூடுமசாலை (5) மணிக்கூட்டு கோபுரம், (6) ஒரு பள்ளிக்கூட்டம், இரவிலும் சூரியிறுக் கிழமைகளிலும் சமயபாடம் போதிப்பதற்காக (7) ஒரு புத்த குருக்களின் போசனசாலை,

(இ) குத்தகைக்காரர் குறித்த காணியை ஓர் பெளத்த ஆலயத்திற்கான இடமாக உபயோகிக்கவேண்டுமெனறி வேறெக்கருமத்தின் பொருட்டும் உபயோகிக்கக்கூடாது

(ஈ) குத்தகைக்காரர் மேற்குறித்த கட்டிய கட்டிடங்களை பூததியாகிய ஆறுமாதங்களுக்கிடையில் பொது நமிககைப் பொறுப்பாளரால் அதிகாரங்கீகார மளிக்கப்பட்டவோர் உறுதிமூலம் பொதுச சொத்தாக அபபுகிரித்தல் வேணடும அபபுடியான விடத்து குறித்த காணி குறித்த நமிககைப் பொறுப்பாளர்களுக்கோ அதிகாரம் செலுத்தும் விகாராதிபதிககோ, சந்தாப பத்தகலியை 99 ஆண்டு காலத்துக்குக் குத்தகைக்களிக்கப்படும

3 குறித்த குத்தகையைக் கொடுக்கக் கூடாதென்று இதைத்தகுத்திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்து மூலமாக எனக்குக் காட்டினுலன்றி அக்குத்தகை கொடுக்கப்படும

டபிளபு டபிளபு ஜெ மெண்டிஸ், காணி அதிகாரிககார

கொழும்பு

1956 ம பூபு நவெம்பர்பு 16 ந ல

LR 9921

வதுளை டிஸ்திரிக் தேயிலைத் தோட்ட பிரயோசன ஏல விநியோகம்

அரசாங்க அதிபர் எனக் கீழ்க்கருவிகளையும் வதுளை டிஸ்திரிக் அரசாங்க அதிபர் பின்வரும் அட்டவணியில் விபரிக்கப்படும் முடிவுகளுக்கான நிலத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பிரயோசனத்தை ஐந்து வருடங்களுக்கு எடுக்கும் உரிமையை வதுளைக் கச்சேரியில் 1956 ம ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந திகதி, முற்பகல் 10 30 மணிக்கு பரிசீலனை எலத்தில் குத்தகைக்கு விற்பா எல இதனால் அறிவிக்கல் கொடுக்கப்படுகின்றது

2 கேள்விகள வருடாந்த குத்தகைப் பணத்தொகையிலிருந்தே ஆரம்பமாகும் ஆகக் கூடிய கேள்வியே ஏற்கப்படும் ரூபா 250 ஆகிய வருடாந்த குத்தகையிலிருந்தே கேள்விகள ஆரம்பமாகும் அதற்குக் கீழ் ஒரு கேள்வியும் ஏற்கப்படமாட்டாது

3 விற்பானைய நடத்தும் உத்தியோகத்தர் ஒரு கேள்வியை ஏற்கமுன் கேட்கும் ஆளினுடைய உண்மையான தன்மையைப்பற்றித் தன்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளல வேண்டும் திருப்தியில்லாதபோது எக் கேள்வியையும் ஏற்கமுற்றது அக்கேள்வி கேட்கப்படாது போல் விற்பானையைத் தொடர்ந்து நடத்தலாம்

4 கேள்விகாரர் ஒவ்வொருவரும் தாமதவோ அல்லது முறையாக ஏற்படுத்தப்படாத தத்துவக்காரர் மூலமாகவோ முற்குறிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் சமூகமாயிருக்க வேண்டும் தேவையான தத்துவக் கடிதங்கள் தத்துவக்காரரால் விற்பானைக்கு முன் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

5 சித்திபெற்ற கேள்விகாரர் தன் கேள்வி ஏற்கப்பட்டவுடன் கேட்கப்பட குத்தகைப்பணத்தில் 1/5 பகுதியைக் கட்டி மிகுதியை ஜனவரி மாதம் 4 ந திகதி கட்டவேண்டும்

6 கீழ்க் காணும் அட்டவணியில் 114 ம இல் இறுதிக் கிராமப்படத்தில் ஜீ இல் அனுபந்தத்தில் 297 ம, 301 ம இல் துணடுகளில் உள்ள பிரயோசனத்தை எடுக்கும் உரிமை விற்பானைத் திகதியிலிருந்து ஐந்து வருடங்களுக்குக் கொடுக்கப்படும்

300 ம 303 ம 305 ம, 308 ம இல் துணடுகளில் உள்ள பிரயோசனத்தை எடுக்கும் உரிமை வருடாந்த உத்தரவுச்சீட்டிலும் விற்பானைத் தேதியிலிருந்தும் கொடுக்கப்படும் 2 ம, 3 ம 4 ம, 5 ம வருடங்களுக்கு உத்தரவுச்சீட்டு அரசாங்க அதிபருடைய விருப்பப்படியே புதிப்பிக்கப்படும்

குத்தகைப் பணம் நிலங்களின் விசாலத்தின்படியே பிரிக்கப்படும்

7 குத்தகை மற்றும் நிபந்தனைகளுடன், பின் வருவனவற்றையும் கொண்டதாயிருக்கும் —

- (அ) குத்தகைக்காரன் காணியிலிருக்கும் தண்ணீர் நிலையங்களுக்கு எந்நேரத்திலும் இலவசவழி விடவேண்டும்
- (ஆ) குத்தகைக்காரன் குத்தகைச் சீட்டில் குறிக்கப்பட்ட தேதிகளில் குத்தகைப்பணங்களைக் கட்ட வேண்டும்
- (இ) குத்தகைக்காரன் குத்தகை நிலத்தில் உள்ள தேயிலைச் செடிகளை நல்ல நிலைமையில் பாதுகாக்க வேண்டும்
- (ஈ) நில அரிதலைத் தடுப்பதற்கு அரசாங்க அதிபரால் விதிக்கப்படும் முறைகள் கையாளப்பட வேண்டும்
- (உ) குத்தகை முடிவில் அல்லது முன்னதாக ரத்துச் செய்தலில் குத்தகைக்காரன் நிலத்தை அரசாங்க அதிபருக்கு அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்

8 சித்திபெற்ற கேள்விகாரன் விற்பானை நிபந்தனை எட்டுக்கும் குத்தகைச் சீட்டுக்கும் அவைகள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் கையொப்பம் இடவேண்டும் குறித்த கேள்விகாரன் கையொப்பமிடாதவற்றும் காலத்தில் அரசாங்க அதிபர் விற்பானையை நிராகரித்து கேள்விகாரன் கட்டிய எப்பணத்தொகையையும் பறிமுதல் செய்யலாம்

9 மேல் விபரங்களை அரசாங்க அதிபரிடம் பெற்றுக்கொள்ளலாம்

ஈ லுட்க்கினல்,
அரசாங்க அதிபருக்காக

வதுளைக் கச்சேரி,

1956 ம ஜூன் 16 நவம்பர் 10 ந வ

குறிக்கப்பட்ட அட்டவணை

114 ல் இல் இறுதிக் கிராமப்படம் அருபந்தம் ஜீ, வதுளை டிஸ்திரிக், உடுகிண்ட மாவட்டம், மகாபலாத்த கோறன் கதுறுகம் கிராமம்

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
297	டியத்தவாவை வத்தை	0 0 30
301	டிடி	5 1 8
300	டியத்தலாவை வத்தை	0 0 4
303	டிடி	0 1 19
305	டிடி	0 0 17
308	டியத்தலாவை வத்தையும் வண்டுறமாறு கொம் மணப் பத்தனவும்	0 2 0

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :-		Land Sales by the Settlement Officers :-	
Preliminary Notices	1534	Western Province	--
Final Orders	--	Central Province	--
		Southern Province	--
Land Sales by the Government Agents :-		Northern Province	--
Western Province	--	Eastern Province	--
Central Province	--	North-Western Province	--
Southern Province	--	North Central Province	--
Northern Province	--	Province of Uva	--
Eastern Province	--	Province of Sabaragamwa	--
North Western Province	--		
North-Central Province	--	Land Acquisition Notices	1539
Province of Uva	--	Notices under the Land Development Ordinance	1543
Province of Sabaragamwa	--	Land Redemption Notices	1544
		Miscellaneous Land Notices	--
		Lands under Peasant Proprietor Scheme	--

PART V published with this Issue contains Notice to Revoke or Suspend Private Carriers' Permits under Regulation 12, &c

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,134 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Bambarahela in the Mahapotana Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The boundary limit of Kalpe Korale,
East The village limit of Diwulwewa,
South The village limits of Diwulwewa and Kumbukwewa,
West The boundary limit of Uddiyankulama Korale

Block Survey Village Plan No 1,435

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Moragodamukulana	309	1	24
2	Moragodahena	9	3	2
3	Hinne Ela—(stream)	0	1	39
4	—Stream	0	2	16
5	—Stream	0	2	1
6	—Stream	0	0	31
7	—Stream	0	3	32
8	Andarahena	3	0	14
9	—Stream	1	1	29
10	Moragodamukulana	7	1	4
11	Andarahena	55	2	20
12	—Rock	0	3	35
13	Moragodamukulana	2	1	27
15	Bambarahela (rock contains Trig Station)	23	3	5
17	Pansaladama	0	1	15
18	Pansaladama	5	2	39
19	—Cart track	2	2	3
20	Bulugahalanda	52	1	36
21	—Footpath	0	0	10
22	Bulugahalanda	2	3	21
23	Diulgahadama	2	0	11

No Lot	Name of Land	Extent		
		A	R	P
24	Diulgahadama	2	0	11
25	Diulgahadama	2	0	8
26	Diulgahadama	2	0	11
27	Mylagahadama	2	0	28
28	—Channel	0	0	29
29	Mylagahadama (reservation along channel)	0	1	31
31	—Channel	0	0	26
32	Dambagahadama (reservation along channel)	0	0	15
33	Dambagahadama	2	0	4
34	Dambagahadama	0	0	8
36	—Channel	0	0	3
39	Viharahena	5	1	33
40	—Cart track	0	3	36
41	Andarahena (reservation along bund)	0	3	30
42	Bambarahela—(tank and bund)	35	3	36
44	Horrow Ela—(channel)	0	0	3
45	Dambagahena (reservation along bund)	1	2	19
46	—Rock	0	0	25
47	Wan Ela—(stream)	0	0	13
53	—Channel	0	0	7
54	—Channel	0	0	3
57	—Channel	0	0	22
60	—Footpath and reservation	0	0	18
61	—Footpath	0	0	1
64	—Footpath	0	0	2
65	—Rock	1	0	26
66	Mylagahayayehena	6	2	17
67	Usgalamukulana	61	0	4
68	Andarahena	19	1	10
69	—Stream	0	2	5
70	—Stream	1	0	31
71	—Stream	1	1	8
72	—Stream	0	2	4
73	Meeruppe Ela—(stream)	0	1	21
74	Moragodamukulana	5	3	34
	Total	637	1	36

(Anuradhapura S O No 11—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,135 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Katuwaawewa in the Mahapotana Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limit of Kumbukwewa, stream
- East The village limit of Mukuriyawa, part of stream (dry) (the village limits of Mukuriyawa and Wessiyaddewa), the village limit of Wessiyaddewa,
- South The boundary limit of Uddiyankulama Korale
- West The boundary limit of Uddiyankulama Korale

Block Survey Village Plan No 1,447

Lot No	Name of Land	Extent	
		A	R P
1	Karuwalagaskela, Palugahakele	30	3 31
2	—Rock	0	3 25
3	Karuwalagashena	20	0 16
4	—Tank and bund (abandoned)	7	1 21
5	—Tank and bund (abandoned)	5	1 8
6	—Stream (dry)	2	3 14
7	Karuwalagaskela	33	3 24
8	Karuwalagashena	14	0 29
9	Karuwalagaskela	2	2 28
10	—Stream (dry)	0	1 10
11	Tammanakele, Weeagahakele, Karuwalagaskela	31	2 9
12	—Rock	1	3 12
13	—Stream (dry)	1	3 37
14	Weeagahakele, Tammanakele	2	2 31
15	—Stream (dry)—(half area)	0	2 10
16	Dikwewehena	1	0 13
17	Dikwewehena	0	0 34
19	Dikwewekela	15	1 34
20	—Bund (abandoned)	2	2 8
21	—Rock	14	0 11
22	Dikwewekela, Karuwalagaskela, Palugahakele	74	3 29
23	—Stream (dry)	0	1 34
24	—Footpath	0	1 8
25	—Rock	0	2 17
26	—Stream (dry)	0	3 18
27	—Rock	0	1 22
28	Karuwalagaskela, Dikwewekela, Katuwaawewekela, Palugahakele	154	2 5
29	Katuwarawewa (tank and bund)	24	3 29
30	Palugahakele	1	3 1
31	Katuwarakele, Palugahakele, Dikwewekela	84	0 34
33	Hollow Ela	0	0 6
34	Palugashena	0	1 4
35	—Footpath	0	0 11
36	—Footpath	0	0 8
37	—Cart track	1	1 15
38	Kongahayaya	22	0 10
39	—Rock	3	0 35
40	—Rock	0	0 34
41	Palugahagoda	37	0 8
42	—Stream (dry)	0	0 3
43	—Rock	1	0 15
44	—Footpath	0	0 32
45	—Stream (dry)	0	1 27
46	Palugahagoda	3	3 12
47	—Stream (dry)	0	1 29
48	—Cart track	1	0 32
49	Karuwalagaskela, Palugahagoda, Palugahakele	41	0 21
Total		699	0 24

(Anuradhapura S O No 12—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,136 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Etatabendawewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limit of Etatabendawewa,
- East The village limit of Weleneewewa and Ulapatgama
- South Road from Seeppukulama to Galenbindunuwewa (the village limit of Ihala Kaynattama),
- West The village limit of Ihala Kaynattama

Block Survey Village Plan No 1,458

Lot No	Name of Land	Extent	
		A	R P
1	Etatabendawewekela	14	2 5
2	—Stream	0	1 31
3	—Foot path	0	0 27
4	Etatabendawewekela	12	1 17
5	—Stream	0	2 16
6	—Stream	0	0 8
7	Etatabendawewekela	0	2 36
9	—Stream	0	1 28
10	Etatabendaakkare (reservation along stream)	0	1 2
11	Etatabendaakkare (reservation along bund)	0	2 13
12	Etatabendawewa (tank and bund)	17	0 9
13	Etatabendawewekela	13	1 29
14	—Stream	0	0 37
15	Etatabendawewekela	13	2 20
16	—Stream	0	0 31
17	—Stream	0	0 29
18	Etatabendawewekela	6	0 26
19	Do	17	1 36
20	—Stream	0	0 12
22	Etatabendawewekela	19	1 31
23	—Foot path	0	0 38
24	Etatabendawewekela	46	3 5
25	—Stream	1	1 33
26	Etatabendawewe Mukalana	4	1 26
27	—Stream	0	0 18
28	Etatabendawewe Mukalana	4	2 11
Total		175	2 14

(Anuradhapura S O No 13—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,137 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the settlement office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelope containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Karakolawewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Galenbindunuwewa F V P 797 in Kanadara Korale and Ihala Kayinattama,
 East The village limit of Pahala Kayinattama,
 South The village limits of Pahala Kayinattama and Ichchankulama,
 West The village limits of Ichchankulama, Kayipitiyawa F V P 798 in Kanadara Korale and Galenbindunuwewa F V P 797 in Kanadara Korale

Block Survey Village Plan No 1,464

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	—Stream	0	0	14
2	Karakolawewakele	3	1	32
3	—Footpath	0	0	6
4	Karakolawewakele	4	3	4
5	Do	0	3	33
6	—Stream	0	1	0
7	—Stream	0	1	9
8	Karakolawewa (tank and bund)	37	0	10
9	Karakolawewakele,	21	3	1
10	—Stream	0	2	14
11	Karakolawewahena	12	3	15
12	Karakolawewakele	46	1	7
13	Do	6	3	20
14	—Footpath	0	0	14
15	—Stream (dry)	0	0	30
16	Karakolawewakele	1	1	23
17	—Stream	0	0	19
18	Karakolawewakole	3	0	10
19	Do	27	3	26
20	—Stream	0	3	13
21	Karakolawewakele	34	3	27
22	Karakolawewahena	32	0	14
23	—Footpath	0	1	33
24	Palugahawatta	0	3	38
25	Karakolawewahena	0	1	11
26	Rajayehena (reservation for means of access)	0	2	9
27	Palugahawatta	1	0	24
29	Rajayehena (reservation for means of access)	0	0	15
30	Ahatugahakumbura	1	1	26
31	Do (reservation for Horrow Ela)	0	0	16
33	Rajayehena (reservation along tank bund)	0	3	2
34	—Ela	0	0	12
35	Rajayehena (reservation along tank bund)	0	2	36
36	Ahatugahakumbura (reservation along tank bund)	0	1	14
38	Do	0	2	28
41	—Horrow Ela	0	0	31
42	Karakolawewakele (reservation along tank bund)	1	1	35
43	Ahatugaha Idama	3	1	2
44	Palugas Idama	2	1	3
45	Ahatugahahena	2	0	35
46	Dambagahaakkare	2	3	1
47	Karakolawewakele	1	2	27
48	Do (cemetery)	0	3	36
49	Do (means of access)	0	0	16
50	Dambagahaakkare	2	0	0
51	Do	2	0	0
52	Do	0	0	17
53	Ahatugaha Idama	1	0	18
54	Do	0	3	35
55	Palugahawatta	0	3	29
56	Kohombagahawatta	0	1	1
57	Do	0	1	4
58	Ahatugahawatta	1	0	0
59	—Footpath	0	0	22
60	Wembukaduwa	0	3	39
61	Karakolawewakele	1	3	30
62	Ahatugahahena	16	2	31
63	Karakolawewakele	64	3	23
64	Karakolawewakele	21	1	26
65	Karakolawewahena	10	2	30
Total		383	3	16

(Anuradhapura S O No 14—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,138 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period

of three months from the 16th day of November 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
 Assistant Settlement Officer

* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Ichchankulama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Kayipitiyawa F V P 798 (in Kanadara Korale) and Karakolawewa,
 East The village limit of Pahala Kayinattama,
 South The village limit of Ambagahawewa Part of Ichchankulama Ela (the village limit of Ambagahawewa) Part of Ambagahawewa Ova (the village limit of Periyakulama) F V P 1,249 (in Ulagalla Korale) The village limit of Periyakulama F V P 1,249 (in Ulagalla Korale)
 West The village limit of Katukelchawewa F V P 799 (in Kanadara Korale)

Block Survey Village Plan No 1 465

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Ichchankulamakele	10	2	13
2	—Footpath	0	0	7
3	Ichchankulamakele	91	2	15
4	Yoda Ela (Stream)	2	0	36
5	—Cart Track	0	1	11
6	Ichchankulamakele	6	2	5
7	Helambagahaidamawela	2	0	37
8	Ichchankulamakele	1	2	38
9	Kumbukgahawela	0	3	39
10	Mailagahawela	0	3	15
11	Dambagahawela	1	2	26
12	Do	2	1	2
13	Do	2	0	27
14	Dambagahawela (reservation along Channel)	0	2	24
15	—Channel	0	2	9
16	Mailagahawela (reservation along Channel)	0	2	32
17	Dambagahawela	0	1	30
18	Mailagahawela	1	2	23
19	Do	2	3	32
20	Mailagahawela (reservation along Ichchankulama Ela and Ambagahawewa Ova)	1	3	08
21	Ambagahawewa Ova (stream) (half area)	0	1	2
22	Ichchankulama Ela (stream) (half area)	0	2	8
23	Horrow Ela (stream)	0	2	17
24	—Channel	0	1	12
25	Puranawela	35	2	12
26	Ichchankulamakele	21	0	4
27	Kongahawela	1	1	34
28	Mailagahakumbura	1	1	29
29	Kumbukgahawela	0	2	11
30	Kumbukgahawela	1	0	0
31	Meegahawela (reservation along Horrow Ela)	0	0	28
32	Meegahawela	2	1	36
33	Palugahaidama (reservation for path)	0	0	14
34	Helambagahaidama	0	1	30
35	Palugahawela	2	2	21
36	Kadurugahaidama	1	0	7
37	Helambagahawela	2	1	16
38	Ichchankulamahena (reservation along Yoda Ela bund)	3	1	23
38½	Horrow Ela (stream)	0	0	10
40	Kongahakele	0	1	18
43	Horrow Ela (stream)	0	1	14
44	Ichchankulamakele	0	2	26
45	Fallyaidama (reservation for mosque)	0	1	39
46	Ichchankulamakele	4	3	33
47	Wan Ela (stream)	0	0	23
48	Ichchankulamakele	2	3	32
49	Ichchankulamawewa (tank and bund)	94	3	23
Total		312	0	31

(Anuradhapura S O No 15—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,139 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Ambagahawewa in Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province all of which lots fall within the boundaries —

North Part of Ichchankulama Ela (the village limit of Ichchankulama) The village limits of Ichchankulama nad Pahala Kayinattama Foot path to Kahatagasdigiyha (the village limit of Pahala Kayinattama),

East Part of V C Cart Track from Tirappane to Kahata gasdigiyha (the village limits of Kuda Hmbutugollewa and Maha Hmbutugollewa),

South Part of V C Cart Track from Tirappane to Kahata gasdigiyha (the village limit of Maha Hmbutugollewa) The village limit of Perivakulama F V P 1,249 in Ulagalla Korale,

West The village limit of Periyakulama F V P 1,249 in Ulagalla Korale Part of Ambagahawewa Oya (the village limit of Periyakulama F V P 1,249) (in Ulagalla Korale)

Block Survey Village Plan No 1 466

Lot No	Name of Land	Extent		
		A	R	P
3	Ambagahawewekele	10	3	34
4	Palubima (foot path)	0	0	12
5	Do	0	3	31
6	Ambagahawewekele	0	0	28
7	Harrow Ela (stream)	0	0	11
9	Wan Ela (stream)	0	1	26
10	—Footpath	0	0	1
11	Ambagahawewekele	5	3	18
12	—Footpath	0	1	23
13	Ambagahawewekele	24	2	20
14	—V C Cart Track (half area)	0	2	9
15	Do (half area)	0	0	37
16	Ambagahawewa (tank and bund)	102	0	9
17	Ambagahawewekele (reservation along bund)	1	3	2
19	Do	1	2	1
22	Ichchankulama Ela (stream)	0	2	5
23	Do (stream) (half area)	0	2	3
25	Ambagahawewa Oya (stream) (half area)	0	3	4
26	Do (stream)	2	2	15
29	Migahahena	0	0	32
30	Migaha kele	19	1	7
31	Harrow Ela (stream)	0	0	20
32	Ambagahawewekele (reservation along Harrow Ela)	0	0	18
33	Do (reservation along Harrow Ela)	0	1	19
35	Wan Ela (stream)	0	0	10
37	Ambagahawewekele (reservation along bund)	0	2	5
38	Wan Ela (stream)	0	2	21
39	Migaha kele	1	0	0
40	—Bund	0	1	10
41	Ambagahawewekele (abandoned tank)	0	2	24
42	—Footpath	0	0	8
43	Ambagahawewekele	28	3	19
44	—V C Cart Track (half area)	0	3	19
45	—Footpath	0	0	5
46	Mahawewekele	4	0	36
47	—Stream (dry)	0	2	1
48	Mahawewekele	16	2	8
49	—V C Cart Track (half area)	0	1	25
Total		228	3	25

(Anuradhapura S O No 16—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,140 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Maha Kelegama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North Part of V C Road from Kumbukwewa to Galenbindunuwewa (the village limit of Taranagollewa), the village limit of Taranagollewa, part of V C Road from Kumbukwewa to Galenbindunuwewa (the village limit of Taranagollewa)

East The village limit of Taranagollewa,

South The village limit of Ihalagama

West The village limit of Dematawewa

Block Survey Village Plan No 1,473

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	—V C Road (half area)	0	0	21
2	Buruthagahahena, Mahakelehena, Dematawewekele, Taranagollewawekele	8	0	26
3	Wan Ela—(channel)	0	0	29
4	Taranagollewawekele (cemetery)	1	1	03
5	Munlandehena, Katulanda, Dambagahahena, Millagahahena, Mahakelehena, Rajayekele, Dematawewekele, Kudumriyalanda	130	0	24
6	—V C Road (half area)	0	1	22
7	Munlandegala (Rock)	1	0	5
8	—Stream	0	2	13
9	—Stream	0	0	2
10	—Stream	0	0	30
Total		142	0	15

(Anuradhapura S O No 17—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,141 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Mekichchewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Kuda Himbutugollewa, Wan Ela (the village limit of Kuda Kelegama) the village limit of Kuda Kelegama,

East The village limit of Kumbukwewa, Part of V C Road from Mayilgaswewa to Ihala Kayinattama (the village limits of Kumbukwewa and Dematawewa),

South Part of V C Road from Mayilgaswewa to Ihala Kayinattama (the village limit of Mayilgaswewa) the village limit of Mayilgaswewa,

West The village limits of Mayilgaswewa and Kuda Himbutugollewa

Block Survey Village Plan No 1,475

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Dambagahahena	0	1	36
3	Kumbukgahakumbura Kumbukgahadama	2	0	0
4	Dambagahahena	1	3	21
5	Wan Ela (Channel)	0	1	3
6	Dambagahahena Godaverulupitiya	4	3	14
7	Nelundeniya Nelunpitiya (reservation for tank and bund)	0	2	38
10	Dambagahapitiya	1	3	7
12	Horror Ela (Channel) (reservation for tank and bund)	0	0	7
13	Horror Ela (Channel)	0	0	6
14	Nelunpitiya (reservation for bund)	0	2	10
15	Nelunpitiya (reservation for bund)	0	0	13
16	Horror Ela (channel)	0	0	17
17	Nelunpitiya (reservation for bund)	0	0	6
18	—Foot path	0	0	32
19	Mekichchewewa (tank and bund)	86	3	29
20	—V C Road (half area)	0	1	19
21	—V C Road (half area)	0	0	30
Total		100	2	8

(Anuradhapura S O No 18—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,142 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned * within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance, to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Dematawewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Kumbukwewa, Horror Ela (the village limit of Kumbukwewa) the village limit of Kumbukwewa, bund (the village limit of Kumbukwewa) the village limit of Kumbukwewa, part of V C road to Taranagollewa (the village limit of Kumbukwewa),

East The village limits of Maha Kelegama and Ihalagama ;
South The village limit of Dambakandawewa, part of V C Road from Mayilgaswewa to Kuda Galenbindunuwewa (the village limit of Siyambalewa or Maha Siyambalewa). The village limit of Borawewa,

West Part of V C Road from Kumbukwewa to Borawewa the village limits of Mayilgaswewa and Mekichchewa)

Block Survey Village Plan No 1 478

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	—V C Road (half area)	0	2	17
2	Kadurugahahena Ranawaragahadama (reservation along road)	0	3	8
3	Meegahakumbura	2	2	28
4	Bogahakumbura	5	2	7
6	Horror Ela (channel)	0	0	18
7	Dambagahadama Buruthagahahena, Palugahahena	2	0	8
8	—V C Road (half area)	0	0	6
9	Dambagahadama (reservation for tank bund)	1	2	13
10	Dematawewa (tank and bund)	64	2	33
13	—Stream	0	0	23
14	Migahawatta	0	0	33
15	Palugahadama	3	1	19
16	—Cvt track	0	0	22
17	Kadurugahahena Siyambalagahahena	19	2	23
18	—V C Road	0	2	5
19	Kadurugahahena Godakiralagahahena	1	1	36
21	Ehetugahadama	1	3	39
22	Wan Ela (channel)	0	0	7
23	Dambagahadama Nugagahahena	0	3	5
24	—V C Road (half area)	0	0	19
Total		106	2	9

(Anuradhapura S O No 19—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,143 (Anuradhapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 16th day of November, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 25th day of September, 1956

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Pahala Tammannagama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Puliyankulama,

East The village limits of Uddiyankulama and Tammannagama, bund (the village limit of Tammannagama), the village limit of Tammannagama

South The village limits of Katu Puliyankulama (part of) F V P 1,240 in Ulagalla Korale, Ihala Sandanankulama F V P 1,239 in Ulagalla Korale, Puhulyayepitangani Ela (village limit of Ihala Sandanankulama F V P 1,239 in Ulagalla Korale), Ihala Sandanankulama F V P 1,239 in Ulagalla Korale and Ittikattiya F V P 1,238 in Ulagalla Korale

West The village limits of Ittikattiya F V P 1,238 and Tmupitigama F V P 1,241 in Ulagalla Korale

Block Survey Village Plan No 1,503			Lot No	Name of Land	Extent A R P
Lot No	Name of Land	Extent A R P	13	Morayaya Wedthibugalemukalana	88 1 5
			14	Komarikagaleyaya	0 1 15
1	Komarikagaleyaya Thonigalemukalana	21 1 27	15	—Stream	0 0 27
2	Karadiggale (rock)	1 1 0	16	Puhulyayepitangan Ela (stream)	0 0 14
3	Wan Ela (stream)	0 3 27	17	Do (stream) (half-area)	0 2 2
4	Meegahayaya	14 1 38	18	Do (stream)	0 0 24
5	Karadiggaleyaya Dambagahadama	2 0 13	19	—Stream	0 2 0
8	Meegahayaya Pahalakatupotakele	14 2 27	20	—Ela	0 3 8
9	Harrow Ela (stream)	0 0 21	21	—Stream	0 0 20
10	Pahala Tammannawa tank (tank and bund)	28 3 6	22	Morayaya	3 0 30
11	Meegahayaya	2 2 6		Total	384 0 37
12	Meegahayaya Karadiggaleyaya, Morayaya Puhulyayemukalana	203 3 7			

(Anuradhapura S O No 20—1956)

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 418 OF 1956

Reference No LA B/69/J 55 L 430 VE

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, November 7, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Galle District, or other officer authorized by him

A portion, in extent about 30½ acres from the land called Berawagoda-kanda Estate *alias* Berawagodakandawatte, situated in the Village of Horagampitiya, Gangaboda Pattuwa, Galle District, and bounded as follows —

North by the field called Jabarawakanda and land called Yakdehige kekulama claimed by P Jayanoris and others,
East by the lands called Kabeliyakumbura and Berawagodawila claimed by L G James and others, Berawagodawatte claimed by W A Girgoris and others, Berawagodawila claimed by L G Abraham and others, part of Berawagodakanda Estate, Hirimburegawatte, Hirimburegawatte, Kanattagegawatte and Delgahawatte claimed by K K Charles and others, the land claimed by H G John Singho and others, the land called Godellewatte claimed by H G David and others, the land called Delgahawatte claimed by K L G David and others, the land called Millagahawatte claimed by A K Arnolis Appuhamy and others, the land called Batalawatte claimed by N K Omis Appuhamy and others, the lands called Kendaketiya watte and Kendaketiya claimed by H B G Ijoris and others,
South by the land called Halgahawatta claimed by H B G Piyadasa and others, lands called Kandaketiya watte and Kandaketiya claimed by H B G Ijoris and others,
West by the land called Karaturewatta claimed by N. K. Louis, H B G David and others, the lands called Egodawelakumbura and Ujanyawela claimed by H B G Wijeris and others, the land called Rukattanagahaliyadda claimed by N K Carolis and others, the land called Hallyyadda claimed by K L G Brampya and others, the land called Mahduwegawatte claimed by H G John and others, the lands called Galenawatta and Galenagewatta claimed by H B G Uparis and others, the land called Korapothuwawa and owta claimed by W G Johans and others, and the land called Koratuwewatte claimed by the heirs of K K Adrian

Ref No MA/AC/390/55

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0A 0R 01 53P out of the land bearing assessment No 5, 55th Lane, situated in Wellawatte South Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by 55th Lane, Wellawatte
East by lot 29 in P P A 3,897,
South by remaining portion of the same land,
West by premises bearing assessment No 7, 55th Lane, Wellawatte

Ref. No. J 56 LG 161
Colombo, October 8, 1956,

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

Ref No MA/AC/1808/56

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land bearing assessment No 147, Mahawatte Road, in extent about 0A 0R 03 19P, situated in Madam pitiya Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North and east by Mahawatte Road,
South by premises bearing assessment Nos 145 and 149, Mahawatte Road,
West by premises bearing assessment No 149, Mahawatte Road and Mahawatte Road

Ref No J 56 LG 371
Colombo, October 8, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 A 1 R 0 50 P out of the land called Castleleagh Estate, situated in Summerville Village, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North by portion of the same land in tea,
East by part of Hambantota Oya (left bank),
South by Crown land—P P A 2,373,
West by lot 3 in P P A 2,015

Ref No J 56 T 360/LD 4962,
Colombo, September 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two contiguous allotments totalling in extent about 07 60 perches out of the land called Bototakumbura, situated in Kondadeniya Village, Harnpattuwa Division, Kandy District, and bounded as follows —

North by part of the same land claimed by H Kirinaide,
East by Ratmale Ela Wella,
South by part of the same land claimed by T Pasindara,
West by part of the same land claimed by H Kirinaide and T Pasindara

Ref No J 56 AF 305/LD 4960,
Colombo, October 15, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 45 acres, known as Horagodamukalana, situated in the village of Gimmellagaha East Minor Headman's Division of Gimmellagaha East, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by the land called Horagodamukalanawatta and Dodangoda Ratgama P W D Road,
East by the lands called Bibileudumulla and Dodangodawela,
South by the lands called Mahawatta and Gorakagahawatta,
West by the land called Kirwellagaha Deniya Yaya

Ref No J 54 L 222 VE,
Colombo, November 2, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Palkotuwwewatta *alias* Boraluwalewatta, in extent about one acre, situated in Wendala Village, Wendala Wasama, D R O's Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North and west by land claimed by P D R Karunaratna,
East by land claimed by L A Siriwardana and H Podi Singho,
South by land claimed by the Wendala Buddhist Temple

Ref No J/56 T 325/LM 5625
Colombo, October 22, 1956,

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No R/Q 129

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

P plan No A 4,012 Situation Boralesgomuwa

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent A B P
1	Delgahakanatta	Open waste land contains 20 coconut trees 20 years, 61 rubber trees 40 years along the boundaries, an Electric Standard and part of Transmission Line	Dr E S Godjeb, Premier, Drs Mirigama, Sürgeri, Road, Negombo	3 3 83 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri, on December 13, 1956, at 3 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. The notice which was published in the Government Gazette No 10,976 of September 28, 1956, is hereby cancelled, in so far as it relates to this land

The Kachcheri,
Colombo, November 10, 1956

U A GUNERATNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/A 222

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, acquisition of land for V E

Description of the land to be acquired

Lots 1 in P P A 4,034—Atulgama (Moor) Adikari Pattu, Rayigama Korale, Kalutara District, Western Province

Lot No	Name of Land	Description	Names of Claimants	Extent A B P
1	Kiridalgahahena alias Kiridalgahawatta	Rubber 40 years	(1) Pathirage Siyaneris Perera, (2) Pathirage Sedris Perera, (3) Pathirage Aron Perera, (4) Pitpanage William Perera, (5) Pitpanage Suwaris Perera, (6) Pitpanage Nonahamy Perera, all of Bamunumulla Bandaragama (Claimants 1, 2, 4 and 6 claim the rubber cultivation)	1 2 13 9
Total				1 2 13 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D R O s Office, Horana, on January 18, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 10, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, November 6, 1956

E M D WICKRAMASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 31

I, Arumugampillai Thetchnamurthy, Assistant Government Agent of the District of Kandy, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 1,900 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into the District Court of Kandy, to be drawn by the person entitled to

The Kachcheri,
Kandy, November 7, 1956

A T MURTHY,
Assistant Government Agent

SCHEDULE

Two allotments of land called Delgahawatta in extent 0A 2R 37P, situated in Doragamuwa Village, Pallegampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in Preliminary Plan No A 2,012

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 4932

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion, in extent 2A 0R 6P, out of the land called Dea Ella Estate, situated in Aludeniya Village, Uda Palata West-Korale, Tumpane Division, Kandy District, surveyed and depicted as lot 1041 in Extract No 1 to Village Plan No 19, and presently claimed by Ernest Winter, Dea Ella Estate, Galagedara

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on December 20, 1956, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interests in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, November 9, 1956.

A T MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4843/J/55 L 247

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land in extent 37 8 perches out of Elagalla Estate, situated in Kathyanakande Village, Gangawata Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more particularly described as lot 1 in preliminary plan No A 2,379

Presently claimed by Mrs U L A Wahab of Elagalla Estate, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on December 20, 1956, at 12 noon, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, November 10, 1956

A T MURPHY,
Assistant Government Agent.

My No LA/A 39.

**NOTICE UNDER SECTION 31 (b) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE
LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 42 50 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into Case No 25946 of the Court of Requests of Balapitiya to be drawn by the person entitled to

The Kachcheri,
Galle, November 9, 1956

S S H SILVA,
Acquiring Officer of the District of Galle

Schedule

Description of Land

Lot No 2
Plan No Preliminary plan No A 1,513
Name of Land Madakumbure
Extent 0 A 0 R 4 22 P
Village : Madakumbura in Wellaboda Pattuwa, Galle District
Name of Claimant Suduhakuru Themis of Madakumbura (deceased.)

No LD 7322

I, V P A Perera, Assistant Government Agent of the District of Hambantota, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 1 12 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into the Court of Requests of Tangalla, to be drawn by the person entitled to,

The Kachcheri,
Hambantota, November 6, 1956

V P A PERERA,
Assistant Government Agent

Schedule

Supplement No 1 to F V PP 284, 286 and 288 Village—Etagalmulla

Lot No	Name of Land	Description	Extent		
			A	R	P
136	Depa ela	Paddy field contains part of irrigation channel	0	0	1 8

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No J54E126/LWA 39

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land proposed to be acquired

Combined Supplement No 1 to F V PP 87 and 92 Village—Kohowilaktulwattagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
42	Yelverton Estate	Chena, contains a jak and an arecanut tree 5-10 years	The Estate Co of Uva Ltd , Agents Messrs Whitall & Co , Ltd., Colombo	0	1	27 0
Total				0	1	27 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents, duly authorized in writing, before me at Badulla Kachcheri, on December 20, 1956, at 10 30 a m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Badulla, November 10, 1956

C LUDDEKENS,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LM 5584

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Village—Kalugala Ihala	Name of Claimant	Extent		
					A	R	P
1	Walagodagehena	Coconut garden contains 15 coconut trees, 8 arecanut trees and 1 del tree		L R Gunamalhamy, L R Podimahatmaya, D R Tikiri Banda, D R PUNCHIMAHATMAYA, D R Podimahatmaya, D R PUNCHU BANDA, D R DINGIRI BANDA, D R PUNCHIRALA, D R ANADAHAMY, D R KIRI BANDA, all of Kalugala, Belgala, and D R PUNCHI NILAME of 80, Thuruwila, Hidogama, Anuradhapura	0	0	31 9
2	Walagodawatta	Coconut garden contains 46 coconut trees, 6 jak trees, 18 arecanut trees, 2 del trees and 8 coffee trees		D R PUNCHI NILAME, 80, Thuruwila, Hidogama, Anuradhapura	0	2	1 5
3	Moanamalgaahena, Walagodagehena	Coconut garden contains 31 coconut trees, 7 jak trees, 3 del trees, 7 lunumidella trees and 94 arecanut trees		L R Gunamalhamy, L R Podimahatmaya, D R Tikiri Banda, D R PUNCHIMAHATMAYA, D R Podimahatmaya, D R PUNCHU BANDA, D R DINGIRI BANDA, D R PUNCHIRALA, D R ANADAHAMY, D R KIRI BANDA, all of Kalugala, Belgala and D R PUNCHI NILAME, 80, Thuruwila, Hidogama, Anuradhapura	0	1	12 0
4	Botalawatta <i>alias</i> Botalapillewa	Coconut garden contains 8 coconut trees, 1 jak tree and 1 lunumidella tree		R D Amaris, R D Lapaya, L R Gunamalhamy, L R PUNCHI APPUHAMY, R B Jayatuwa, L R Ranhamy, L R Ukku Banda, L R Podi Mahatmaya and L R P Banda, all of Kalugala, Belgala	0	0	14 1
5	Botalawatta <i>alias</i> Botalapillewa	Coconut garden contains 16 coconut trees, 21 arecanut trees, 1 del tree and 3 coconut plants		R D Amaris, R D Lapaya, L R Gunamalhamy, L R PUNCHI APPUHAMY, L R Podi mahatmaya, L R Ukku Banda and L R P Banda, all of Kalugala, Belgala	0	0	28 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Belgala S M S on December 27, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, November 5, 1956

D ALUWIHARE,
Government Agent.

Notices under the Land Development Ordinance

No LRO/G

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m. on Wednesday, December 12, 1956, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below —

- 2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948
- 3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him
- 4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo

Colombo, November 10, 1956

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Preliminary Plan No	Lot No	Village	Particulars of lands referred to		Extent A R P	Reference to L C's Papers
			Name of Permit holder or Applicant			
SIYANE KORALE WEST (M P)						
P P A 2,476	1	Nilamahara	Dehiwattage Selestana Hamy, Nila mahara, Buthputiya		0 2 22 3	LRO/APL 1742 (R 2536)
ALUTKURU KORALE NORTH (B)						
P P A 3,589	1 & 3	Hunumulla	A K D Abeyasinghe, Deputy Registrar, Hunumulla, Dunagaha		5 0 17	LRO/APL 5570
HAPITIGAM KORALE						
P P A 3,434	7 & 5	Indiparape Pohnnarawa	D C Gunasekera Hamme, Indiparape, Mirigama		7 3 7	LRO/APL 1106

OM/G 1344

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Galle District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 9 30 a m on December 15, 1956, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W S DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
Final Village Plan No 549 Village—Magedera				
1184	K P Sirsakera	4	2	11
Final Village Plan No 491 Village—Opatha				
174	W K P Gunadasa	6	1	09
313	Mrs S Abeygunesakera	8	1	17
Final Village Plan No 482 Village—Gigunmaduwa				
87	S D L Gimgoris	9	3	39

LAND KACHCHERI NOTICE

APPLICATIONS are hereby invited from residents of Kurunegala District for the allotment of the Crown lands, the particulars of which are given in the schedule below

2 Applications, which should be substantially in the form given below, must reach the Government Agent, Kurunegala, on or before January 12, 1957

3 A Land Kachcheri will be held for the purpose of selecting suitable applicants to receive the lands at such places and on such dates as may be notified to the applicants later For this purpose, every applicant should indicate in his application clearly, the address to which communication should be sent to him Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri it will be presumed that the applicant does not wish to pursue his application further

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him This deposit will not be refunded if owing to any act of omission of the applicant Government is put to the expense of unnecessary survey The decision of the Land Commissioner whether such deposit may, in any particular case be refunded or not, shall be final

5 Applications will be considered from persons having an income of less than Rs 12,000 per annum if unmarried and Rs 24,000 per annum if married to receive allotments not exceeding 25 acres each The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income Applicants who do not pay Income Tax should show documentary proof of their having cash reserves to develop the land

6 Tenure under the Land Development Ordinance will be given to the applicants The annual payment will be 4 per cent of the unimproved value of the land

7 The lands indicated in the schedule are reported to be generally suitable for coconuts, fruit trees, citrus &c The selected applicants will be required to develop the lands in permanent crops according to an approved programme of development

8 Any further particulars can be had from the Government Agent, Kurunegala District

A O WIRASINGHE,
Government Agent

The Kachcheri,
Kurunegala, November 7, 1956

Schedule of Lands

Name of Village	F V P No	Lot No	Extent		
			A	R	P
Maha Vitkuliya	1568	16	41	1	05
Kuda Vitkuliya	1569	34	90	1	01
Pañchmaidagama	2483	3	25	3	07
Do	"	4	26	3	08
Getulewa	2481	3	193	1	01
Karambahedigama	2490	3	18	2	17
Tennakoongama	2828	80	101	2	00
Do	"	72	25	2	12
Hamillewa	2827	168	111	1	05
Do	"	189	17	1	34
Do	"	88	76	1	86
Do	"	113	52	2	31
Do	"	127	44	1	36
Do	"	103	26	0	35
Kadattawa	1574	1	52	0	24
Do	"	2	76	1	24
Hengomuwa	1575	67	25	1	28
Adampane	1544	13	47	1	15

Name of Village	F V P No	Lot No	Extent		
			A	R	P
Timbiryagonna	2706	11	30	3	37
Werela	2717	169	79	0	03
Karandawetiya	2836	32(pt)	25	0	00
Muwanwellegedara	2844	65	40	3	01
Egodapolayagama	2829	34	12	0	05
Do	"	52	39	2	00
Do	"	30	25	3	27
Walpaluwa	2831	1	11	3	39
Do	"	44	125	2	33
Petapola	2830	34	95	3	18
Ehelapokuna	2833	10	25	1	35
Kuda Rambukana	2734A	18	8	2	16
Do	"	33	15	1	13
Galatabendiwewa	2826	16	11	1	11
Do	"	30	19	1	26
Pahala Palamugedara	1746	1(pt)	14	1	20
Ellakanda	1749	1	15	0	00
Galwewa	1798	37	35	2	06
Walpaluwa	1803	7(pt)	44	0	00
Dotella	1769	4(pt)	20	0	00
Akurana	1816	17	8	2	20
Kurunaidawetiya	2708	31(pt)	50	0	00
Timbiripokuna	1546	17	96	3	03
Ihala Moragollewa	1664	1	25	1	39
Karambahadigama	2490	3A	40	0	07

FORM OF APPLICATION

- Name of applicant and address _____
 - Permanent address _____
 - Occupation _____
 - Whether Ceylonese _____
 - Whether married or not and number of dependents _____
 - Annual income according to the notice of assessment by the Income Tax Department _____
 - What cash reserves are there, if any _____
 - Particulars of private lands owned and how utilized _____

	Highland			Paddy		
	A	R	P	A	R	P
9 Particulars of Crown land held on lease and how utilized _____						
 - Particulars of land applied for Extent _____ Plan _____

	Highland			Paddy		
	A	R	P	A	R	P
10 Particulars of land applied for Extent _____ Plan _____ No _____ Village, &c _____						
 - What crops you propose to grow _____
 - Amount prepared to be invested annually _____
- Date _____ Signature of Applicant _____

Miscellaneous Land Notices

L J 1028

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21(2)

NOTICE is hereby given that Messrs Kapuruhamy Sivalage Utku Banda Upasakarala, Seerala Vedralage Kirihamy Vedrala Maha Upasakarala, Ukkuralage Kapurala Upasakarala, Neela Velvidane Vedralage Appurala Upasakarala, and Ukkuralage Appuhamy Upasakarala—the trustees of the "Sri Sucharithawardena Samitiya", Sangulikanadarawa, Madawachchiya—have applied for a lease of 3 acres of Crown land from lot 154 in F V P 122, situated within the Sangulikanadarawa Colony, Nuwaragam Palata East, Anuradhapura District, for the construction of a Buddhist Temple thereon

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others—

- Rent Rs 22 50 per annum,
- The lessees shall, within five years from the date of commencement of the lease, construct on the land, to the satisfaction of the Government Agent, Anuradhapura, a 3 storied Octagon Vihare, well, bell tower, dining hall for priests, Dagaba, hall for the Society and a school building for Sunday and night school (hereinafter referred to as the temple),
- The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- The lessees shall, within 6 months from the date of completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhi path of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, November 16, 1956

TENDER NOTICE FOR BOUTIQUE SITES—SRI PADASTANA ROUTE, 1956/57

L R 9921

NOTICE is hereby given that the Government Agent, Kandy District, will receive tenders up to 10 a.m. on November 30, 1956, for the lease of the right to put up six temporary boutiques on Crown land, situated along the Maskehiya route to the Sri Padastana, during the pilgrim season 1956/57.

2 The tenders must be in sealed envelopes superscribed "Tenders for Boutique Sites—Sri Padastana Route." A separate tender should be submitted for each boutique site mentioned below and the site tendered for should be clearly indicated.

3 Tenders should be sent either by registered post or deposited in the tender box at the Kachcheri.

4 A deposit of Rs 50 will be required to be made at the Kachcheri in respect of each site tendered for and a receipt therefor annexed to the tender submitted.

5 All erasures in tenders must be initialed by the tenderers. The tendered rate should be quoted in figures and words and in case of a discrepancy the rate quoted in words will be regarded as the tendered rate.

6 No tender will be considered unless in respect of which all the conditions laid down herein have been strictly fulfilled.

7 No tender will be entertained from persons whose names appear in the list of defaulting tenderers, also persons who have already built boutiques on sites leased out on permits for occupation of small lots or from the agents of such persons.

8 The persons whose tenders are accepted will be required to deposit the full amount of the tender in cash within 7 days of receipt of notice requesting them to do so and take out the necessary lease permits or else the tender deposit will be forfeited.

9 The successful tenderers shall clear an area of 30 feet by 40 feet only in preparing the site.

10 The successful tenderers shall not do any illicit clearing or cut firewood on Crown land. A sum of Rs 100 should be deposited with me as security against any illicit fellings. This sum will be refunded at the termination of the lease in the event of the provisions of this clause having been satisfactorily observed.

11 The successful tenderers shall not damage the underground cables laid by the Electrical Department.

12 The successful tenderers will be required to provide proper protection from infections from flies and other sources in respect of food sold in the boutiques and these should be in conformity with the sanitary requirements.

13 The successful tenderers shall provide each boutique with at least one cement squatting plate set up as a proper latrine under the instructions of the sanitary authorities and a security of Rs 75 per boutique on this account should be deposited by each successful tenderer. This will be refunded if a latrine is constructed before February 10, 1957, to the satisfaction of the sanitary authorities, or else the security will be utilised to construct the latrine.

14 The site should be vacated by June 1, 1957, the latest. The successful tenderer before the vacation of the sites, should demolish the boutique, and also clear the sites and fill up the lavatory pits to the satisfaction of the sanitary authorities, if this is not done, the security of Rs 75 will be forfeited.

15 The Government Agent, Kandy District, reserves to himself the right without question, of rejecting any or all tenders and of accepting any portion of a tender.

16 Any further information can be obtained from the Government Agent, Kandy District.

Sites available to be Leased

- (1) One site near masonry well towards Nissanka Lena at Ganguletanne.
- (2) One site adjoining Mr U B Walsundara's ambalama in front of the electric lamp post at Sita Gangula.
- (3) One site 125 feet below Kurunagala "Dansala" at Tenna.
- (4) One site 75 feet below Kurunagala "Dansala" at Tenna.
- (5) One site 75 feet above Kurunagala "Dansala" at Tenna.
- (6) One site between Tenna and Indikatupana opposite the masonry well and the electric lamp post.

J MANAWADU,
for Government Agent, Kandy District,

The Kachcheri,
Kandy, November 10, 1956

BADULLA DISTRICT

Lease of the Right to take the Produce of the Tea Plantations on lots 297, 300, 301, 303, 305 and 308 in FVP 114—Diyatalawa in Udukinda Division

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla (hereinafter referred to as the Government Agent), will sell by public auction at 10.30 a.m. on Saturday, December 22, 1956, at the Badulla Kachcheri, the lease of the right to take the produce of the tea plantations standing on the Crown land described in the Schedule hereto for a term of 5 years from January 1, 1957.

2 The bidding will be on the annual rental. The highest bid will be accepted. The upset annual rent is Rs 250 and no bid below this upset rent will be accepted.

3 The officer conducting the sale may, before accepting any bid, satisfy himself as to the bona fides of the bidder. In the event of his not being satisfied, he may refuse to accept any bid and may continue the sale as if no such bid had been made.

4 Every bidder shall be present in person or through an accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny before the sale.

5 The successful bidder shall immediately after the bid is accepted, pay 1/5th of the first year's rent and the balance on the first working day in January, 1957.

6 The term of the lease of the right to take the produce on lots 297 and 301 in FVP 114, Supplement G, will be five years from January 1, 1957.

7 The lease of the right to take the produce of lots 300, 303, 305 and 308 in FVP 114, Supplement G, will be on an annual permit and will commence from January 1, 1957. The permit will be renewable for the 2nd, 3rd, 4th and the 5th years at the discretion of the Government Agent. The rent will be apportioned in proportion to the extents of the lands.

8 The successful bidder shall sign the conditions of sale and execute an Indenture of Lease of lots 297 and 301 in FVP 114, Supplement G, within 14 days of its being presented to him. In the event of such bidder failing to do so the Government Agent may cancel the sale and confiscate any deposit made by such bidder.

9 The lease (which term shall hereinafter include the permit referred to above) will include the following conditions amongst others—

- (a) The lessee shall at all times allow free access to the water tanks on the land,
- (b) The lessee shall pay the rents on the dates appointed in the lease,
- (c) The lessee shall maintain the tea plantations on the land in good condition,
- (d) The lessee shall take such measures as may be required by Government Agent to prevent soil erosion,
- (e) On the expiry or earlier determination of the lease, the lessee shall hand over quiet possession of the land to the Government Agent or any other officer deputed by him.

10 Further particulars may be obtained from the Government Agent.

C LUDEKENS,
for Government Agent,
District of Badulla,

The Kachcheri,
Badulla, November 10, 1956

SCHEDULE REFERRED TO

KADURUGAMUWA VILLAGE, MAHAPALATA KORALE, UDUKINDA DIVISION OF BADULLA DISTRICT

Final Village Plan 114—Supplement G

Lot No	Name of Land	Extent		
		A	R	P
297	Diyatalawawatte	0	0	30
301	Diyatalawawatte	5	1	08
300	Diyatalawawatta	0	0	04
303	Diyatalawawatta	0	1	19
305	Diyatalawawatta	0	0	17
308	Diyatalawawatta Gommanapatana	0	2	00